

—

கடவுள்துணை.

# செந்தமிழ்.

மதுரைத் தமிழ்ச்சங்கத் தினின்று மாதங்கோறும் வெளிவரும்

ஒரு தமிழ்ப்பத்திரிகை.

முப்பத்தாரூந்தொகுதி.

**Vol. 36.**



வெகுதானிய—பிரமாதினஸ்

1938-39.

---

பத்திராசிரியர்—திரு. நாராயணயங்கார்.

---

மதுரைத் தமிழ்ச்சங்கமுத்திராசாலை,

மதுரை.

# முப்பத்தாறு ந் தொகுதியுள்ளுறை.

விஷயம்.

எழுதியவர்.

பக்கம்.

அபிவேகநாடகம்:— } ஸ்ரீ. V. S. ராமஸ்வாமி சாஸ்திரியார்,  
B.A., B.L. மூன்று

அருணசலக்கவிராயர் } ஸ்ரீ. ராவல்லாஹூப். வெ. ப. சுப்பிர  
(மு.ரா.):— } மணியமுதலியார் (G.B.V.C.) ११८

அ. உபதினுயிரம்:— } ஸ்ரீ. பெ. நா. அப்புஸ்வாமி ஜூயர், B.A., B.L.  
கடக, கச்சி, உருடு, உச்சி, உதக

அ. வுதாபக்குறிப்பு:—பத்திராசிரியர். ✓ ११९  
இரங்கற்பாக்கள்:—ஸ்ரீ. சு. நல்லசிவன்பிள்ளை. १११

இராமசெயம்:— } T. K. இராமாதுஜையங்கார், உதவிப்  
(இராமாயணத் திருப்புகழ்) } பத்திராசிரியர் சாஞ்சு, சாஞ்சு, நூரு

இரும்புகல் என்னும் } ஸ்ரீ. வை. சுந்தரேசவாண்டையார் கக  
வைப்புத்தலம்:— } ஸ்ரீ. வை. சுந்தரேசவாண்டையார் கக

ஒரு உபசாரப்பத்திரம்:— சென்னைத் தமிழ்வாலிபர்சங்கம் ११०  
ஒரு குறிப்பு:—உதவிப்பத்திராசிரியர். காச

ஒரு சிற்றுராய்ச்சி:—உதவிப்பத்திராசிரியர். காஞ்

ஒரு திருத்தம்:—ஸ்ரீ. வை. சுந்தரேசவாண்டையார் சாஞ்

ஒரு வெள்ளினிமூ வெளியீடு:—பத்திராசிரியர். மூக்க

ஒரு வேண்டுகோள்:—ஸ்ரீ. வை. சுந்தரேசவாண்டையார் நாஞ்

கம்பராமாயண சம்பா ராவல்லி. } ஸ்ரீ. ராவல்லாஹூப். வெ. ப. சுப்பிரமணிய  
சாரம்:— } முதலியார் (G.B.V.C.) க, காஞ்சு, காஞ்சு, காஞ்சு,  
ககந, உச்சி, உதக, மகந, மச்சி, சுக்க, சுக்க, சுக்க, சுக்க.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் } கரந்தைத் தமிழ்ச்சங்கத்தலைவர்  
28-ஆவது ஆண்டுவிழா } சகா

அழைப்பும் நிகழ்ச்சி நிரலும். } சகா

ஞானியார்ச்சவாமிகள் பொன்னிழாவின்னப்பம்:— சாஞ்

தண்டியலங்காரம்:—ஸ்ரீ. S. சோமசுந்தரதேசிகர் நாடு

தனித் தமிழ்ப்பரீக்ஷைத் தேர்ச்சிக்குறிப்பு:— ✓ மகா

தேசிகமாலை:—ஸ்ரீ. ப. ரெ. திருமலைஜயங்கார். நிடங்

ஒதால்காப்பியப் } ஸ்ரீ. ச. சோமசுந்தரபாரதியார், M.A., B.L. உகா

பெருட்பகுதி:— } ஸ்ரீ. ச. சோமசுந்தரபாரதியார், M.A., B.L. உகா

பரதநாட்டியம் அல்லது } பூரி டாக்டர் A. சீதாராம். சுடுள  
நாட்டியக்கலை:— } பூரி டாக்டர் A. சீதாராம். சுடுள  
பழந்தமிழகத்தின் } பூரி. ச. சோமசுந்தரபாரதியார், M.A. B.M.  
தெற்கெல்லை:— } கக்ரி, உங்க  
பழனிக்கோவை:— } T. K. இராமாநுஜயங்கார், உதவிப்பத்தி  
ராசிரியர். உங், சுக, கநல, களக, 202,  
2நுடு, உக்கை, நுக்கை  
பிழையும் திருத்தமும்:— நுந்து  
பெறலரும்பிறப்புடையார்:—பத்திராசிரியர். உநல  
பொன்பரப்பினன் } பூரி. S. சோமசுந்தரதேசிகர். எங்  
மகதப்பெருமாள்:— } திரு. நாராயணயங்கார், பக்திராசிரியர். சகை,  
தமிழும்:— } கள, கசுடி, காடு, உநந, உங்க, நநக, சங்க, சங்ள, சாசி, நுந்து.  
யவனர்வரலாறு:— } பூரி. த. இராமநாதபிள்ளை, B.A. (LOND.)  
வான்மீகரும் } திரு. நாராயணயங்கார், பக்திராசிரியர். சகை,  
கலைமகள்கழுத்தணி):— } கூடு, அநு, கநந, கசுக, உசுடு  
(கலைமகள்கழுத்தணி):— } பூரி. V. S. ராமஸ்வாமிசால்திரியார்,  
B.A., B.L. நுநி, கநந, களல, 200,  
உசக, நநந, சகக, சநக, சசல, நுங்க.

## அநுபந்தம்.

### I. விஷயங்கள்.

ஆங்கிலகலாசாலைத்தமிழ்ப்பரீஸைத்தேர்ச்சிக்குறிப்பு:—(பகுதி-க0)  
பக. 1—27

கரந்தைத்தமிழ்ச்சங்கத்தின் 28-வது ஆண்டுவிழா நிகழ்ச்சி:—  
பகுதி-க0. பக. 28

மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் வரவெசலவுகணக்கு:— பகுதி க—எ

### II. நால்.

[முஸ்துப்பேற்கது.]

திருக்கமான்மியம்:—T. K. இராமாநுஜயங்கார், உதவிப்பத்திரா  
சிரியர். பகுதி. க, ச, எ, கூ, க0, கக,

வ.

கடவுள்துணை.

## செந்தமிழ்.

தொகுதி-ந.கா] வெகுதானியலு கார்த்திகைம் [பகுதி-க.  
Vol. 36. November-December 1938. No. 1.

### கம்பராமாயண சாரம்.

[ந.கு-ஆம் தோதுதியின் கக்ரு-ஆம் பங்கத் தோட்சிசி.]

கடலைன வருணனை

[நன்ன செய்துமுடித்த கடலைன, ‘சிதாகேவியைக் காணக் கடலைக்கடக்கக் கருதுவோர்களே! என் முதுகின்மீது ஏறி நடந்து செல்லுங்கள்’ என்று ஆதிசேடன் கடல்மீது படுத்துக்கிடந்தான் போன்றிருந்தது. அன்றியும் இலங்கையாகிய மாது, அரக்கர் தொடுமூழையைப் பொறுக்கமாட்டாதவளாய், அவர்களை நாசஞ்செய்யக் கூடிய வானரகேளையை ‘வருக’ என்றழைக்குஞ் சைகையாக நீட்டிய கையையும் ஒத்திருந்தது. சிதறுண்டுகிடந்த பலநிறமனி கள் விளக்குகின்ற அந்த அணை, கருங்கடவிடையே காணப்படுவது, ஏழுவருணமுடைய இந்திரவில் நீலவானினிடையே தோன்றுவதை யொத்தது.

அணைமுடிந்தது இராமனுக்கு அறிவிக்கப்படுதல்

சுக்கிரீவ சிப்ரைனுதியோர் இராமனிடம்சென்று பத்து யோசனை அகலமும் நூறுபோசனை நீளமுமாகக் கடலைனகட்டி முடிக்கப்பட்டதென்று தெரிவித்தார்கள்.]

சேதுபந்தனர்ப்படலம் முற்றுப்பேற்றுது.

## ஒற்றுக்கேள்விப்படலம்

(இராவணன், பகைவர் பலாபலங்களைத் தெரிந்துவந்த ஒற்றர்கள் கூறிய) ஒற்றுக்கெய்திகளைக் கேள்வியுற்றதைக் கூறுவது.

[ஒற்று - வேவு, ஒற்றர் - வேவுகாரர்.]

இராமன் சேதுகட்டிய நளனுக்குச் சிறப்புச்சேய்தல்.

[இராமரிரான், கடலைன கட்டிமுடிந்ததென்று சொன்ன சக்கிரீவ விழீடனர்களுக்கு, நன்றியணர்ச்சியோடுசெய்யும் வெகுமானமாக, அன்புபுலப்பட, அவர்களை ஆலிங்கனஞ்செய்து அந்த அணையைக் காணச் சென்றான்; சீதாதேவியை அடைதற்கு வழியாக அமைந்த அந்த அணையை அவளையே அடைந்தாற்போல அடைந்து களிப்புற்றான்; ‘பிரமனே கட்டமுடியன்றாலும் பல நெடுநாள்களில் முடியாத தன்மையது, நளன் மூன்றுநாளில் முடித்த அணை’ யென்று வியந்து, ‘இலங்கை ஏழு கடலினிறுதியிலிருந்தாலும் அதனை அடையவும் அணைகட்டவல்லவன் இவன்’ என்று புனைந்து புகன்று, அவளை செஞ்சாரத் தழுவித் தனக்கு வருணன் சமர்ப்பித்த மணிமாலையையும் வேறு வெகுமதிகளையும் அளித்தான்.

இராமன்முதலியோர் சேதுமீது இலங்கைக் கேதுதல்

பின்பு, இராமன், விழீடனன் முன் அணியிலும், அனுமான் பின்னணியிலும் செல்ல, இலக்குமணன் அடுத்துவர, அணைமீது இலங்கை நோக்கிச் சென்றான். அந்த அணைமீது நீண்டுசெல்லும் வானரசேனை, கடலோடு கீலக்கச்செல்லும் நீண்ட காவிரிநதியையும், அணையின் இருமருங்கும் எழுந்து விளங்கும் அலைப்பரப்புக்கள் காவிரியின் இருக்கரைகளிலும் வளருஞ் சோலைகளையும் ஒத்திருந்கன.

இலங்கையை அடைந்து சுவேலமலைமீது தங்கல்

இராமன்மீது வெயில்விழாமல் சந்தனமரங்களைக் குடையாகப் பிடித்தும் குங்குமமரங்களைச் சாமரையாக அசைத்தும் விடாய் ஆற்றிச் சென்றார்கள், அவனருகிற்சென்ற வானரர்கள். இவ்வாறுக

இராமன், சேனையோடு கடலைக் கடந்து, இலங்கைக் கரையை அடைந்து அங்குள்ள ஈவேலமலைமீது தங்கினான். இராமன் ஆணைப்படி, சேனைத்தலைவனுண் நீலன், நளைனக்கொண்டு இராம னுக்கு ஒரு பர்ணசாலையும் மற்றைத் தலைவர்களுக்கு அவரவர் தகுதிக்குத்தக்க பாடிவீடுகளும் சமைக்க, அவர்கள் அந்தத் தங்கிடக்களில் அமர்ந்தார்கள்.

### சூரியாத்தமனமும் சந்திரோதயமும்

வானரர் அணைகட்டுத்தற்கு மலைகளைக் கடலிலிட்டபொழுது, கடலினின்று தெறித்துத் தண்மேனிமீது படிந்த கடல்சீருப்பினு ஹண்டான கறையைக் கழுவுவான்போலச் சூரியன் மேற்றிசைக்க கடலில் வீழ்ந்து அத்தமனமானான். பின் அந்த மேற்றிசையிலே காமன், இராமனமீது பாணப்பிரயோகஞ்செய்ய வளைத்த வில்லைப் போலப் பிறைச்சங்கிரன் விளக்கலுற்றது. அது, தென்றற்காற்று செவ்வந்திவானம் சித்தசனது அம்பு ஆசியவற்றிலும் அதிக வெம்மையுடையதாய்ச் (செங்கெநருப்பினும் மிக்க சூடுடைய வெண் ணெருப்புப்போன்ற வெண்ணிலாவை வீசுவதாய்) விளக்கியது.]

சீதை பிரிந்த இராமன்மேல் நிலவு உலவுதல் மயில் அகன்ற மலைமேல் அரவுதவழிதல்போலுமேனல்

31 சேயிர்ப்பினு மழுகு செய்யுங் திருமுகத் தணங்கைத் தீர்ந்து துயிற்கவை மறந்தான்<sup>1</sup> ரேளிற் <sup>2</sup>மாங்லாத் தவழுந்<sup>3</sup> தோற்றம் மயிற்குலம் பிரிந்த தென்ன<sup>4</sup> மரகத மலைமேன் மெள்ள<sup>5</sup> உயிர்ப்புடை வெள்ளோப் பிள்ளை வாளரா ஓர்வ போன்ற<sup>6</sup>.

**கோண்டுகூட்டு:** செயிர்ப்பினும் அழகுசெய்யும் திருமுகத்து அணங்கைத் தீர்ந்து (அதனால்) துயிற்கவை மறந்தானது தோளில் துங்லாத் தவழும் தோற்றம், மயிற்குலம் பிரிந்தது என்ன மரகதமலைமேல் உயிர்ப்புடை வெள்ளோப்பிள்ளை வாளரா மெள்ள ஊர்வ போன்ற(து).

**போருள்:** கோபித்தாலும் அழகாயிருக்கின்ற முகமுடையவளான சீதாதேவியைப் பிரிந்து, அதனால் (மற்றெல்லாரும் நித்தமும் அனுபவிப்பதான) சித்திரையின்பத்தை (நெடுநாள் அறியாது) மறந்துபோனவனுண் இராமபிரானதுதோளின்மீது நிலவு உலவுக்காட்சி, மயில் நீங்கிய மலைமீது வெள்ளைவணப் பிள்ளைப்பாம்பு மெள்ள மெள்ள ஊரும் தோற்றத்தை ஒத்தது.

செயிர்த்தல் - கோவித்தல். தீர்தல் - நீங்குதல். துயில் - தாக்கம். உயிர்ப்பு - சுவாசம். ஊர்வது ஊர்வ என வந்தது செய்யுள்விகாரம்.

‘செயிர்ப்பினும் அழகுசெய்யுங் திருமுகத்தணங்கு’ என்ற இனிய கருத்தைக் கருப்பமாகக் கொண்டது, இந்திரன் அகவிகையை நோக்கிக் கூறுவதாகவுள்ள இதன்கீழ்வருப் அகவிகைவெண்பாப் பாட்டு:

சீது ம் நினதுமுகம், தேனூர் குறுமுறுவல்  
வீறும் முகத்தின் மிகவினிது; சீறியுரை  
வன் சொல்பிற மாதர் மகிழ்ச்சர்ந் தியம்புகின்ற  
இன்சொலிதும் சால இனிது.

சீதை விளையாடும் இராமன் தோனுக்கு மயில் நடமாடும் மலை யும், அவள் பிரிந்த அவன் தோனுக்கு மாயில் நீங்கிய மலையும், சீதை யோடு கூடியிருக்குமளவும் அச்சுறுத்தித் துண்பஞ்செப்பாத நில வுக்கு மயில் நீங்காதுள்ளவரையும் அனுகாத பாம்பும் உவமையாக அமைத்திருக்கு மழகு ஆழங்கு உணர்ந்து அனுபவிக்கத் தக்கது.

உவமானத்தில் மூச்சுக்காற்றேரூடுகூடிய பாம்பு என்றதற் கியைய உவமீயத்தில் தென்றற்காற்றேரூடு நிலா உலவியதெனப் பொருள்விரித்தல் பொருந்தும்.

‘பச்சைமால்’ என்னும் திருமாலின் அவதாரமாகிய பசியநிற முடைய இராமனுடைய தோனுக்கு உவமானமாதற்குப் பச்சை வண்ணமுள்ள மலை சிறந்ததாமென ‘மரகதமலை’ என்றார். ‘மரகத ரத்தினமலை’ என்றுயினும் ‘பச்சை மரம் செடி கொடி அடர்ந்து பசியநிறம்படைத்த மலை’ என்றாயினும் ‘மரகதமலை’ என்பதற்குப் பொருள்கொள்ளலாம்.

பாடபோதும்: <sup>1</sup> துநந்தான். <sup>2</sup> தோண்மேல். <sup>3</sup> தவழ்ந்த, நழுவும். <sup>4</sup> பிரிந்தமான. <sup>5</sup> வண்ணி. <sup>6</sup> ஊர்வதொத்த.

இராமன் பிரிவுத்துண்பம் அதிகப்படுதேல்

[சீதை தூரத்திருந்தபோதே, இராமன் ஆற்றமாட்டாது வருந்தச் சுட்ட அவள் பிரிவுத்தீச்சுடு, இலங்கையில் அவள் இருக்கு மிடத்துக்கு அடுக்கவந்தபோது உக்கிரம் மிக்கதாப் புதிகமாகச் சுட்டதெண்பது சொல்லவேண்டுமோ.

இராவணனது ஒற்றர் குரங்குக்கோண்டிருந்தவரை விப்பிடனென்கண்டேயிட்டது, இராமன்மூன் கொண்டேவிடேல்.

இவ்வாறு சிலை சமீபத்தில் இருந்ததனால் விரகதாபம் மிகுதி யாக, இராமன் வருந்திக்கொண்டிருந்தபோது, குரங்குருபங் கொண்டு வானரசேனையூடு திரிந்துகொண்டிருந்த இராவணன் ஒருந்தர்களை விபிடனை கண்டுகொண்டான். அவன், வேறு யாரும் வேற்றுமையறியவைன்னுதவண்ணமாகப் பாலோடு பாலாகக் கலந்தாரை அன்னாம் பிரிப்பதுபோல, வேறு எவரும் அறியாத வாறு குரங்குகளோடு குரங்குகளாத் தோன்றிய அந்த ஒருந்தர்களைப் பிரித்து அறிந்தான். விபிடனை, மேற்கூறியவாறு அன்னத்தைத் தூத்தேயன்றி, சரீரத்தினுள்ளே அனுவாகியசிவாத்துமா ஏம் விபுவாகிய பரமாத்துமாவுமாக ஒருவர்போலொருவர் வித்தி யாகந்தெளியப்படாமல் விசித்திரமாவிருக்கும் இருவரையும் (எனவே, தண்ணையறித்தவன் தலைவரையறிவானன்றவாறு தண்ணையுங் தலைவரையும்) இன்னரின்னுரென்று அறியும் யோகினையும் ஒத்தான். அவன் குரங்குகள் இரங்கும்படி அந்த ஒருந்தரை இரத்தங்கக்கக்குத்தி அவர்கள் கைகளைக் கட்டி இராமனிடம் கொண்டு போய்விட்டான். இராமன், ‘இந்தக் குரங்குகள் என்னகுற்றஞ் செய்திருந்தாலும் இப்போது சம்மிடம் புகல்புகுந்தனவாதலால் துண்புறுத்தலை நிறுத்துக்கூன். கட்டளிழ்த்துவிடுக்கள்’ என்று சொன்னான். அப்போது விபிடனை, ‘இவர்கள் நம்மவர்ஸ்லர், இராவணன் ஏனைய வேவுகாரர். சுகசாரனரென்பரா’ என்றான்.

அவன் அவர்கள் கள்ளவுருவத்தை ஓட்டி உள்ளவுருவத்தை  
வெளிப்படுத்தல்

அந்தக் கபட ராக்கதர், மித்திரபேதஞ்செய்யக்கருதி, இராமனோக்கி ‘இவ்விபிடனை வானரசேனையை வலியினுற் செயிக்க மானாதென்பதையறிந்து உபாயத்தால் அச்சேனையை நாசஞ்ச செய்யக்கருதி உணக்கு எண்பனாக நடித்துக்கொண்டிருக்கிறான். நாங்கள் உண்மையாகக் குரங்குகளே’ என்று சொன்னார்கள். உடனே, விபிடனை, ‘உண்மையைவெளிப்படுத்துகிறேன்’ என்று அவர் வேடம் மாறுதற்குரிய மந்திரத்தைச் செயித்தான். இரசப் பூச்சினால் தோற்றக்கில் வெள்ளிபோவிருந்த செம்பு, தீயினால்

இரசம் புகைந்துபோகப்பெற்றபோது தோற்றமான வெள்ளியுருவ மொழிந்து உண்மையான செம்புருவத்தோடு காணப்படல்போல\* விபிடணன் மந்திரத்தினால், சுகசாரனர் கொண்டிருந்த சூரங் குருவம் நீங்கி உண்மையான இராக்கத உருவத்தோடு காணப்பட்டார்கள்.

இராமன் ஒற்றருக்குச் சிலசேய்தி சோல்லி அனுப்புதல்

தம் உண்மையுருவம் வெளிப்படுத்தப்பட்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த சுகசாரனரை இராமன் நோக்கி, ‘நீங்கள் வந்தகாரி யம் யாது? கூறுங்கள்’ என்று வினாவு, அவர்கள் “எதிரிகள் உளவு தெரிந்துவருக” என்று இராவணன் இட்ட கட்டளைப்படி வந்தேம் என, ‘இலங்கா ராச்சியத்தை விபிடணனுக்கு அளித்திருக்கின்ற தையும் வானரசேனையோடு வில்லீர் கடலீக்கடந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் இராவணனிடம் சொல்லுங்கள். இலங்கை கடலில் ஒரு மூலையிலிருப்பதனை யான் தெரியாதிருந்ததனால், இது வரையும் இராவணனும் அவன் உறவினரும் உயிரோடிருந்தார்களென்பதையும் உரையுங்கள். என்னேடு போர்செய்ய அஞ்சி, வஞ்சஞ்செய்து சிலதயைக் கவர்ந்தவன் நரகத்திலே சிறையிருக்கவும், விபிடணன் இலங்கையிலே அரசிருக்கவும் செய்வேண் என்பதையுஞ்சொல்லுங்கள்’ என்றார்கள். அந்த ஒற்றர்கள் ‘பிழைத்தோம்’ என்று எண்ணி விடைபெற்றுச் சென்றார்கள்.

\* இது, ‘துள்ளியினிரதங் தோய்ந்து தொல்நிறங் கரந்து வேறுய், வெள்ளி போவிருந்த செம்பு மாமென வேறுபட்டார்’ என்ற பாடற்பகுதியின் கருத்து. ‘செம்பு’ என்பதன்றிக் ‘செம்பொன்’ என்ற பாடமும் உண்டு. ஈண்டுச் செம்பொன் என்பது செம்பு என்பதையே குறிக்கும், தங்கத்தைப் பைப் பொன் என்பது பெருவழக்காதவின். கரும்பொன், செம்பொன், வெண்பொன், பசும்பொன் என்பவை முறையே இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் என்பவற்றைக் குறிப்பனவாயிருந்ததலும் நோக்குக. செம்பொன் என்பது தடையில்லாவிடத்துத் தங்கத்தைக் குறித்துளிற்றலும் உண்டு.

தாழ்ந்த செம்பானது ரச சம்பந்தத்தால் உயர்ந்த வெள்ளியாய்த் தோன்றியவாறுபோலத், தாழ்ந்த அரக்கர் விஞ்சையால் சூரக்குருக்கொண்டு தோன்றினர் என்பது பொருத்தமாயிருந்ததலும் நோக்குக. கரியராய்ப் பாவகாரிகளாயுள்ள அரக்கர்க்குக் களிம்பொடு மாசுபடிந்த செம்பு உலமை.

இராவணன் ஆலோசனைமண்டபம் அடைதல்

கடல் அஞ்சி வழிவிட்டதும், கடலை கட்டியதும், குரங்குப் படை இலங்கைக்கு வந்துவிட்டதும் தெரிந்து, இராவணன் இந்த நிலைமையில் யாது செய்பத்தக்கதென ஆலோசிக்கக்கருதி, ஆணையின்றிக் காற்றும் அனுகாத ஆலோசனைமண்டபத்திலே, அறிஞரல்லாரனைவரையும் அப்புறப்படுத்திவிட்டுக், கேட்கவும் பேசவும் மாட்டாத பொறியிலிகள் விளக்கேந்திவர, அறிஞரோடு சென்று அமர்த்து ‘இப்போது யாது செய்வது’ என்றார்கள்.

மாலியவான் குறிப்பாக இராவணனுக்கு நன்மதிகூறல்

அப்போது இராவணனது தாயைப்பெற்ற பாட்டனை மாலியவான் ‘ஹழித்திப்போன்ற ராமபாணங்களால் கடல்வெந்து தீந்தது, அதனால் கடலரசனுன வருணன் வெருவிவந்து வெயில் போல ஒளிவிசம் மனிமாலையைப் பாதகாணிக்கையாகவைத்துப் பணிந்து வழிவிடுவதாக வாக்களித்தான், வானரர் மலைகளைக் கொண்டு கடலைத் தூர்த்து அணைக்டினர்’ என்ற சொற்கள், என் நெஞ்சைச் சூலங் துளைத்தாற்போலத் துளைத்தன. இலங்கை தீக்கப்பட்டதைக் கண்டோம். இராக்கதர் மாய்க்கப்படக் கண்டோம். கடல் அடைக்கப்பட்டதைக் கண்டோம். எதிரிகள் கண்ணேன்திரிலே வந்துவிட்டதையுங் கண்டோம். இனி என்ன வேண்டியது யாதிருக்கின்றது” என்று சிதையைக் கொடுத்துச் சமாதானங்கு செய்வதே தகுதியென்பது புலப்படச் சொன்னார்கள்.

பேரன் சினந்து இகழிப் பாட்டன் அடங்கி மேளனமாதல்

பாட்டன் சொன்னதைக் கேட்ட பேரன் கடுஞ்சினங்கொண்டு கண்கள் தீப்பொறிஉக, ‘நன்றா நன்றா! நல்ல ஆலோசனை! விழிடண நேடுகூடி வாழ்வையாக’ என்றார்கள். எனவே மாலியவான் மேளனமே நன்றென்று ஒன்றும் பேசாதிருந்தான்.

படைத்தலைவன் இராவணன்பெருமைகளை எடுத்துக்கூறல்

அப்போது சேனைத்தலைவன், இராவணன் மனங்களிக்க மாலியவானைக் கண்டிப்பானும் ‘ஓரு திக்குக் காவலனுன வருணனை

இராமன் வென்றதைப் பாராட்டும் நீ இராவணேசரன் எட்டுத் திக்குப் பாலகரையும் செயித்து அவர்களை ஏவல்கொண்டாள்வதை அறியாயோ? குரங்குகள் மலைகளைக்கொண்டு கடலைப்படைத்த வீரத்தைக் கூறுகின்றுயே. நம் இறைவன் வெள்ளிமலையை வேறோடும் பேர்த்தெடுத்து ஈசனேடு மேலே தூக்கியது உண்மையன்றோ? புத்திகெட்ட எதிரிகள் அவர்களைக் கொல்லித்ததற்குற்ற விதி பிடர்பிடித்துத்தன்னாச் சாதற்கு வந்திருக்கிறார்கள்' என்று சொன்னான்.

அப்போது வந்த ஒற்றாங்கறியதை இராவணன் கேட்டல்

அப்போது, இராவணனிடம் வாயில்காவலன் வந்து, 'ஒற்றர்கள் வந்திருக்கின்றார்கள்' என, 'வரவிடுக' என, அவ்வாணையைத் தெரிவிக்கப்பெற்ற ஒற்றர்கள், உள்ளேசென்று வணக்கி எழுந்து, குரகுச்சேளையை நினைக்குஞ்சோதாறும் திடுக்கிடும் நெஞ்சினராய், அக்குரங்குகள் குத்தின குத்தின் கொடுமையால் கணைக்குஞ்சோதாறும் இரத்தங்கக்குவாராய் நின்றார்கள். இராவணன், 'இராமன்வலிமையையும் விப்ரெணன் நிலைமையையும் சேனையின் பெருமையையும் செப்புக்கள்' என அவர்கள் செப்புகின்றார்கள். இராமன் அம்பினுல் கடல்வெந்ததென அவன் வலிமையையும், தங்களைக் காட்டிக்கொடுத்தான் என விப்ரெணன் நிலைமையையும், கடலைக் காணப் பறக்கும் கருடன் கடல்முழுவதையும் காணமுடியாது கடலின் ஒருபகுதியையே காண்பதுபோலச், சேனை அடங்க லாங் காணமுயன்ற நாங்கள் அச்சேனையின் ஒருபகுதியையே காணமுடிந்தது எனச் சேனையின் பெருமையையும், இராவணனுக்குச் சொல்லும் படி இராமன் தங்களிடம் சொல்லியவைகளையும் இராவணன் தெரிந்துகொள்ளும்படி ஒற்றர்கள் ஒன்றுவிடாமலுமரத்தார்கள்.]

ஒற்றுக்கேள்விப்படலும் முற்றிற்று.

[தோடரும்.]

வெ. ப. சுப்பிரமணியமுதலியார்.

## யவனர்வரலாறு.

[யாழ்ப்பாணம் பூர்மான். த. இராமநாதபிள்ளை B.A., (LOND.) அவர்கள்.]  
(ஏடு-ஆம் தொகுதியின் செடுஷ-ஆம் பக்கத் தொடர்ச்சி.)

### உள்ளாட்டு வரலாறு.

மசினுஸ் நல்லமைச்சனுகிர் செங்கோட்லாச்சினுண்; பொய்ச் சான்றுக்கும் ஒற்றரின் உதவியின்றிக் குடிகளின்குறைகளை அறிந்து நிலிர்த்திசெய்தும் மேன்மக்களை அலைக்குத்தும் கீழ்மக்களுக் குக்காட்சியளித்து இன்புறுத்தியும் அரசியலை நடத்தினான். கி. மு. 8-ஆம் ஆண்டு மசினுஸ் இறந்தான். அகஸ்தஸ் தன் துணைவர் இருவரும் இறந்தனரெனத் துயருற்றார்கள். மேன்மக்கள் சிலர் அரசு பக்திகுன்றித் தலைவனுக்கு எதிராகிச் சூழ்சிசெய்தனர். கி. மு. 23ல் பஞ்சியஸ் காயிப்பியோவும் மூரினுவும் கொல்லப்பட்டனர். கி. பி. 4ல் சின்னை குடியரசை நிறுவுகின்றத்தபோதிலும் மன்னிக்கப் பட்டான். அகஸ்தஸ் தானே சமயக்குறுவென அறிவித்துச் சமயாசாரங்களைத் திருத்தினான். அப்போலோத்தேவனுக்கு ஒரு ஆலயம் அமைப்பித்தான். - யூவியஸ்கைசரும் ஒரு தெய்வமாகத் தொழுப்பட்டான். சமாதானதேவதை, போர்க்கடவுள், யூனே முதலிப் தெய்வங்களுக்குப் புதியகோயில்கள் கட்டப்பட்டன.

செல்வர்கள் சிற்றின்பங்களில் ஆழ்ந்து தம் இல்வாழ்க்கைக் கடன்களைச் செய்யவிரும்பாமல் காமக்கிழுத்தியரோடுகுடிக் களித் தனர். உரோமர்குடிகள் குறைந்தனராக, இல்லறம் நடத்துவோர்க்கு வெகுமதிகள் கொடுக்கப்பட்டன. விவாகங்குசெய்து கொள்ளாதாருக்கும் மக்கட்பேற்றை விரும்பாதோருக்கும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. கி. மு. 18-ஆம் ஆண்டு விபசாரம் தீயொழுக்கமெனவும் தண்டிக்கத்தக்கதெனவும் சட்டம் ஏற்படுத் தப்பட்டது. கி. மு. 17-ஆம் ஆண்டு நூறுவருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் விழாவினை ஊரெடுத்ததாக, மற்போர் வாட்போர் வேட்டை தேரோட்டம் திருவிழா முதலிய காட்சிகள் நடைபெற்றன. அகஸ்தஸ் கட்டிய காட்சிமண்டபத்தில்

பெண்களுக்குப் பிரத்தியேகமான இடம் வகுக்கப்பட்டது. மேன் மக்களும், இடைப்பிரிவினரும், கீழ்மக்களும் வெவ்வேறுன வரிசை களில் ஆசனம் அமைக்கப்பெற்றனர். இத்தாலியாநாடெங்கும் கடிதம் அனுப்புத்தற்குரிய வசதிகளுடன் தெருக்கள் அமைக்கப் பட்டன. ஆனால் பொதுமக்களின் கடிதங்களை அரசாங்கத்தினரின் பண்டிகள் எடுத்துச் செல்லவில்லை. இக்காலத்தில் சயாதீனம் பெறும் அடிமைகள் பொருள்கொடுக்கவேண்டும். சயாதீனம் பெற்ற அடிமைகள் நாட்டுப்பக்கங்களில் வாணிகஞ்செய்யலாம். அவர்கள் நெருப்புத்தணிக்கும் அழற்காவலராகலாம். இத்தாலிநாட்டைக் காத்தற்கு நிலப்படை அவசியமென அகஸ்தஸ் எண்ணியதன்றி யும், தன்மெய்காவலுக்குச் சர்மானியப்படை ஒன்றையும் நிறுவி விடுன். இக்காவல்வீரருக்கு ஏனையப்படைவீரரிலும் பார்க்க இரு மடங்கு கூலி அளிக்கப்பட்டது.

### ஆட்சிநாடுகள்.

அகஸ்தஸ் தனிக்கோலோச்சியநாடுகள் மேற்கே அத்திலாந்திக் சமூகத்திற்கைத்தையும் கிழக்கே யுபிரீற்றிஸ்தியையும் வடக்கே சர்மன் கடலையும் தெற்கே ஆபிரிக்கப் பெருவனுத்தரத்தையும் எல்லையாக உடையன. வெற்றியால் பெறப்பட்ட நாடுகளும் திறையளிக்கும் நாடுகளும் இத்தாலியத்துணைநாடுகளும் ஆட்சிநாடுகளாயின. இவை மேன்மக்கட்சபை ஆனாலும் நாடுகள் எனவும் தனிக்கோலன் ஆனாலும் நாடுகள் எனவும் இருபிரிவாகின. ஆட்சிநாட்டுக்குடிகள் உரோமரும், உரோமர் குடியேற்றக் குடிகளும், உரோமர்குடியாதற்கு உரிமைபெற்றேரும், தமிழரிமைபெறுத ஆட்சிநாட்டுக்குடிகளும், சயாதீனம் பெற்ற அடிமைகளுமெனப் பலதிறப்பட்டனர். தனிக்கோலன் கேரோ ஆண்டநாடுகள், சிரியா கல்லியா ஜூபிரியா எகிப்து என்பன. மேன்மக்கட்சபை ஆண்டநாடுகள் சிசிலி, நுமிடியா, இலிறியா, மசிடோனியா, சின்னூசியா என்பன. பிற்காலங்களில் மேன்மக்கள் நல்லரசுசெலுத்தாமையால் ஆட்சிநாடுகள் யாவும் தனிக்கோலராலேயே ஆளப்பட்டன. உரோமர் கிரேக்கரின் நாகரிகத்தைப் பின்பற்றினராகவின் கிரேக்கரிடம் கண்ணேட்டமுடையராயினர்; கிரேக்கரிடம் திறைபெறவில்லை. அகஸ்தவின்காலத்தில் யூதியாதேசத்தை ஹூரட் என்பவன்

ஆண்டனன். தெறாட்டு கிரேக்க நாகரிகத்தைப் பறப்பா, யூத சமய குரு அரசனேடு பகைத்தனன். எகிப்துதேயத்தில் கமழும் வாணிக மும் விருத்தியடைந்தன. அலைச்சாந்திரியாநகரில் கல்லூரிகளும் கழகங்களும் தழைத்தோங்கின.

அயலோர்.

பாதியர் ஐரேனிய இனத்தைச்சேர்ந்த சாதியார். அவர்களுடைய மதம் சொறுஸ்திரியம். அவர்கள் பார்சியரின் அயலோராகையால் பார்சியரின் நாகரிகத்தைத் தழுவினர். இக்காலத்தில் பாதியர் குறுநிலமன்னரைவன்று திறைபெற்றிருந்தனர். உரோமர் தனிக்கோல் செலுத்தும் சிலத்துக்கும் பாதிய இராச்சியத்திற்கும் இடையே எல்லையாக உள்ளது யுபிரித்திஸ்நகி. ஆர்மீனியதேசத்தை உரோமரும் பாதியரும் ஆட்சிசெய்ய முயன்றனர். கி.மு. 531ல் உரோமர்படை பாதியரால் தோற்கடிக்கப்பட்டது. அப்போரில் இழந்ததுவசத்தை கி.மு. 20ல் அகஸ்தஸ் பாதியரோடு கட்பாகி உடன்படிக்கை எழுதிக்கொண்டு பெற்றன. மேற்கே அகஸ்தஸ் றையின் நதியைக்கடந்து சர்மானியரை அடக்குவான் புகுந்தான். யூவியஸ் கைசரின் குறிப்புக்களால் சர்மானியர் வேட்டைத்தொழில் செய்யும் புலையரெனவும், வேளாண்மைசெய்யாக் கானவரெனவும் அறிகிறோம். சர்மானியர் சிறைமேய்க்கும் இடையராகவின், இறைச்சியும் பாலும் வெண்ணொடும் அவருடைய முக்கிய உணவாயின. கி.மு. 12-ல் இளைஞன் டுராசஸ் கைசர், சர்மானியரை அடக்க முபன்று சர்மானியநாடுபுக்கு அமர்ந்தாத்தி வென்று புலம்பெயர்ந்தான். இவ்வெற்றி காரணமாக, டுராசஸ்கைசுருக்குச் சர்மானிக்கல் என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. அடுத்தவாண்டு முகர்த்தம் நன்றாயில்லையென நிமித்திகண்கூறவும் டுராசஸ் போருக்குப்புறப்பட்டு வழியில் புரவியால் இடறுண்டுவிழுந்து காலெடிந்து இறந்தான். கி. பி. 4-ஆம் ஆண்டு இரைபீறியஸ் சர்மானியரை அட்டுத் திரும்பினன். கி.பி.6-ஆம் ஆண்டு சர்மானியக் கூட்டத்தினருள் ஒருவராகிய மக்கிறமேனியர் உரோமரோடு இகலலாயினர். அவர்களுடைய தலைவன் மறபடாறஸ் 70,000 வேற்படையும், 4000 புரவிப்படையும் திரட்டிப் பயிற்றி இவியநாட்டு அரண்கள் சிலவற்றைக் கைப் பற்றினான். இரைபீறியஸ் அவனேடு பொருதுவென்று ஊர்வலம்

வந்தான். வேறொரு சர்மாணியக்கூட்டத்தினர் அரிமினியஸ் என்பவரை தலைவருக்கிப் போர்தொடர்ந்தனர். மறபடாறஸ் நொதுமலாக இருந்தானாக அரிமினியஸ் உரோமர்தலைவன் வாறஸ் என்பவரைக் கொன்று வாகைசூழ்னன். அகஸ்தஸ் சர்மாணியரை வெல்லமுடியா தெனப் போரை நிறுத்தினன்.

### இலத்தின் செம்மொழிக்காலம்.

உரோமர் அயலோரை அடக்கிப் பிறநாடுகளைத் தம் ஆட்சிக் குட்படுத்தி அவற்றில் தம்காட்டுமக்களைக் குடியேற்றித் தழைத் தோங்கிச் செல்வமுற்றிருங்காலம் அகஸ்தஸ் செங்கோலோச்சிய காலமாதலால் அக்காலமே மொழிவளர்தற்குரிய காலமாகும். இலத்தின்மொழியும் உரோமாச்சியத்தோடு ஒங்கிவளர்ந்து தனிக்கோற்காலத்தில் ஒருதனிச்செம்மொழியாயிற்று. மேனுட்டு மொழிகளுள் யவனமொழிக்கு ஒப்பாக நிற்றற்குரியது, இலத்தின் ஒன்றுமே. அது செம்மொழியாகியகாலத்துப் பாடப்பெற்ற அகப் பாட்டுக்களானும் புறப்பாட்டுக்களானும் உரோமருடைய வாழ்க்கைச்சிறப்பையும் போர்த்திறத்தையும் நாம் அறியலாம். உரோமரது ஒழுக்கத்திற்கீழே ஆய்தற்கு அவருடைய நாடுகங்கள் சிறந்தவை. உரோமர் தத்துவநூல் கற்றிலரென்பது இலத்தின்தூல் கற்றேர் யாவருக்கும் புலப்படும். உரோமருடைய காப்பியக்கஞம், உரைநூல்களும், இசைநூல்களும் மிகவும் போற்றற்பாலன. இலத்தின்மொழி இலக்கணவரம்புபெற்றமொழியாயினும் பால் வசுத்தமுறை சிறந்ததன்று. அஃநினைப்பொருள்களை ஏதுவின்றி ஆண், பெண், பொது, அலியென நான்குபால்களாக வசுத்தமையால் நூல்கற்போர் பெரிதும் இடர்ப்படுகின்றனர். தமிழ்மொழி போலக் காலங்காட்டும் விகுதிகளும் வேற்றுமையுருபுகளும் உடையதெனினும், இலத்தின் மொழியில் பண்டுப்பெயர்கள் அருகு வழங்குதலான் அது தமிழ்மொழிக்கு ஒப்பாகாது. ஐப்ரீயமொழி, பிரஞ்சமொழி, அங்கிலமொழி முதலியவை இலத்தின்மொழியின் பேருதலியின்றி இயங்காமையாலும் இலத்தின் பழங்கதைகளும் தெய்வவழிபாடும் கட்டுரைகளும் மேற்கூறிய மொழிகளில் பரந்து கிடப்பதாலும் இலத்தின் நூல்வரலாற்றை ஆராய்தல் பயனுடையதாகும். இலத்தின் செம்மொழிக்காலத்துப் புலவர்களைப் பிரபுக்

கள் ஆதரித்தமையால் பலரூல்கள் ஆக்கப்பட்டன. அகஸ்தஸின் அமைச்சன் மசினைஸ் புலவரின்புரவலனுகத் துலங்கினான்.

அவன் ஆதரித்த புலவர்கூட்டத்தில் செந்நாப்புலவர்கள் பலர் இருந்தனர். அவர்களுள் கவியரங்கேற்னேருள் சிறந்தோர் வேசி வியஸ், கொழுசியஸ், வேரியஸ், தக்கர், ஒஹிடியஸ், இரைபியூலஸ் முதலிய கவிஞரும் அணிநூல்வல்லோன் மெசாலாவும் உரைநூலாசிரியன் இலிசியஸ் முதலியோரும் ஆவர். சபை இரீஇய புலவர்கள் சிறந்த காப்பியங்களும் வரலாறுகளும் வசைநூல்களும் பள் பிரபந்தங்களும் இயற்றினர். கி. மு. 75—கி. பி. 5-ல் அசினியஸ் பொல்லியா இயற்றிய நாடகங்கள் அழுகைச்சுவை மிகுந்தவை. இவர் கைசர்-பம்பி யுத்தத்தையும் பாடினர். பம்பினியஸ் வேசிவியஸ்மாரே வடவித்தாலியில் மந்துவா என்னும் ஊரில் கி. மு. 75ல் பிறந்தான். அவன் தந்தை ஒரு சிற்பி. வேசிவியஸ் அகஸ்தஸ் என் பவனுடன்கற்றேன் என்பர். உள்ளாட்டுப்போரில் வேசிவியஸ் இழந்த வயல்களை அகஸ்தஸ் திருப்பி அளித்தனன். வேசிவியஸ் இடையாவாழுக்கையைச் சிறப்பித்துச் சிறுபாடல்களும் பள்பிரபந்தங்களும் பாடினன். கி. மு. 30-ஆம் ஆண்டு அவன் ஏனீட்டு என்னும் பெருங்காப்பியத்தை எழுத்ததொடங்கினான். அந்தால் இயற்ற 10 ஆண்டுகள் கழிந்தன. அந்தால் 12 காண்டமுடையது; அழுகை அறுசீரடிகளால் இயற்றப்பட்டது. உவனம், உருவகம், தற்குறிப்பு உயர்வுகளிற்கி முதலிய அணிகள் விரவிய காப்பியமென ஏனீட்டு புகழப்படுகின்றது. அந்தாலின்கண் உரோஜமாடுத்த வரலாறும், ஏனியாஸ் பெரியோனின் கடற்பிரயாணமும் உண்டாட்டும் கீழுலகக்காட்கிகளும் வருணிக்கட்பட்டிருக்கின்றன. கைசர் உரோஜகுலத்தினர் என்பதும் உரோமர் அருக்கரைவென்ற உம்பரால் நேசிக்கப்பட்டவர் என்பதும் கூறப்பட்டன. கைசருக்கு முகமன்கூறும் நோக்கத்துடனும் தாய்நாட்டைப் புகழும் நோக்கத்துடனும் இக்காப்பியம் எழுதப்பட்டது.

வேறியஸ் மாவஸ் கி. மு. 74—கி.பி. 14.

இவர் வேசிவியஸ் என்பவரின் நண்பர். இவர் கைசர் முதலியோர் பாட்டுடைத்தலைவராகப் பலகாப்பியங்களை இயற்றினார்.

கொருசியஸ் பிளாக்கல் தென்னித்தாவியில் வெள்சியாங்கரில் கி. மு. 65-ல் பிறந்தான். கி. மு. 42-ல் ஒக்ராவியனுக்கு எதிராகப் பிலிப்பி என்னும் களத்தில் படைவீரருக்கிச் சேவித்தான். 33-ல் மசினூஸ் இப்புலவனுக்குக் கமம் ஒன்று அளித்தான். கொருசியஸ் நாட்டுவாழ்க்கையைச் சிறப்பித்துப் பாடினான். யவன யாப்புமுறையை இப்புலவன் தழுவினான்; தலைவர்களின் தீயோழுக்கத்தைக் கண்டித்து வசைநூல்கள் பல இயற்றினான்; உரோமர் சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்னும் ஐம்புலவின்பங்களில் ஆழ்ந்தனர் எனக் கண்டித்தனன். கொருசியஸ் கி. பி. 13-ல் துஞ்சினான்.

இரையியூலஸ் (கி. மு. 54—கி. பி. 19) என்பான், டேவியா என்னும் தலைவரிடீது காமச்சவைவரவிய பலபாடல்களை ஐஞ்சீரடி யான் இசைத்தான். பாட்டுடைத்தலைவியின் உண்மைப்பெயர் பிளா னியா என்பது.

புறப்பேட்டியஸ் கி. மு. 45—கி. பி. 15-ல் ஆடல்பாடவிற் சிறந்த கொஸ்தீயா என்னும் பரத்தையைக் காழுற்றுச் சிந்தியா என்னும் புனைபெயர்கொடுத்துப் பல பாடல்கள் இயற்றினான். ஓவிடியஸ் நாசோ. கி. மு. 49-ல் இடைப்பிரிவினர்குலத்தில் உதித் தான்; கொறினை பாட்டுடைத்தலைவியாகக் காமச்சவை செறிந்த பல பாடல்களை இசைத்தனன். காமவாராய்ச்சி என்னும் நூலின் கண் காதலர் காதலிகளுக்கு ஓவிடியஸ் அறிவுபுகட்டினான். தலைவிகள் என்னும் நூலில் கற்புடைமகளிர் பணிலப்பி, டைடோ முதலிய பெண்கள் தம்தலைவர்களுக்கு வரைந்த உரைகளைச் சிறப்பித்துச் செப்பினான். ஓவிடியஸ் இப்பற்றிய பழங்குடைகளும், கட்டுரைகளும் இன்பம் பயப்பன. யாதுகாரணமாகவோ தோழிநாட்டுக்கு அகஸ் தல்லால் இவன் நாடுகடத்தப்பட்டானாக, இவன் தான்செய்தகுற்றத் தை மன்னிக்குமாறு தனிக்கோலனிடம் கேட்கும்படி தன்மஜைவி யை ஏவினான். உரைநூலாசிரியன் இரையிற்றல் இலிவியஸ் (59கி.மு-17 கி. பி.) என்பான் வடவித்தாவியிலே பட்டாவியத்திலே பிறந்தான். இவன் எழுதிய உரோமர்வரலாற்றின் 142 பாகங்களில் 35 பாகங்கள் கிடைக்கின்றன. வரலாறு ஆராய்ச்சிக்குறைவுடைய தாயினும் சொன்னயமுடையது. இசினியஸ் இத்தாவியநகரங்களின்

வரலாற்றை எழுதினான். வானநூல் ஒன்றும் இசினியஸ் இயற்றி னன். கிகண்டு இயற்றிய வாறஸ்பிளாக்கஸ் என்போனும் தத்துவ ஞானி செக்ரஸ்சிகர் என்போனும் அணிதூல்வல்லோன் போக்கியஸ் தாலோவும் கிரேக்க சரித்திரவாசிரியன் பொலிபியஸ் என்போனும் சூழிசாஸ்திரம் எழுதிய ஸ்திராபோவும் இக்காலத்தவரே.

### உரோமரின்வாழ்க்கை.

கல்விகற்கும் முறை.

அரசாங்கத்தோர் பிளைகளைக் கற்பிக்கும்படி நிர்ப்பங்கிக்க வில்லையெனினும், உரோமர் தம் பிளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிக் கற்பித்தனர். ஏழாண்டு சென்றபின்புதான் பிளைகள் பாடங்கேட்டனர். சிறுர் குழவிப்பருவத்தில் சிற்றில் இழைத்தும் சிறுதேர் உருட்டியும் பாவைப்போர் நடாத்தியும் பல வாறு ஒடி ஆடிப் பாடி விளையாடிக் களித்தல் அவர்களின் வளர்ச்சிக்கு ஏதுவாகும் என உரோமர் நன்கு உணர்ந்தனர்போனும். ஒழுக்கநூல்வல்ல நம் அருந்தவப்பிராட்டி ஒளவையார் இயற்றிய ஆச்திருதியின் “இளமையிற்கல்” என்னும் அருஞ்சொற்றெடு செய்த உரோமர் அறிந்திலர் எனக் கருதலாகாது. என்னை? ‘இளமையிற்கல்’ என்பது பால்வாய்க் குழவிகளைச் சுட்டிற்றன்று. சிறுர் ஏழுவயதளவும் பெற்றுரோடு கூடிக் கலந்து “இட்டுங் தொட்டுங் கவ்வியுங் துழுந்தும் குறுகுறுநடந்தும்” இன்புறாங் கால மாகலான், அன்னுறைப் பாடசாலையில்வைத்துத் துடியடக்கித் துன்புறுத்தல் அவர்களுடைய தேவளார்ச்சிக்கும் ஜும்புலவளர்ச்சிக்கும் உள்ளத் தின் விருத்திக்கும் இடையூருகிப் பெருங்கேடு விளைக்குமன்றே! எண்டு இவ் வண்மையை விரித்துறைத்தல் பிறிதொன்றுமொழிதலாகுமாகலான் விரியாது விடுகின்றேம். இனி உரோமர் தம் பிளைகளைக் கலவன் பாடசாலைகளிலேயே கற்பித்தனர். இக்காலத்திற்கல்விப்பயிற்சிமுறைகளில் தேர்ச்சியடைந்த ஆசிரியர் யாவரும் மேற்கூறிய முறையே சிறந்ததென வற்புறுத்துகின்றனர். இது நிற்க.

பண்டைக்காலத்தில் உயர்தரக்கல்விகற்போர் சிறுதொகையினராதலின், இத்தாலியாட்டிலும் சிலரே கல்லூரிகளிலும் பல கலைக்கழகங்களிலும் கற்றனர். இத்தாலியாட்டிலே தனிக்கோற்

காலத்திலே சிறுபாடசாலைகள் மிகுந்தன. அச்சிறுபாடசாலைகளில் படிப்போரின் கம்பலை மிக அருவருக்கத்தக்கதென ஆராய்ச்சி வல்லுநர் சொல்லின்றனர். இலக்கண இலக்கியம் கற்றுக்கொடுக்கும் வித்தியாசாலைகளும் பல இருந்தனவென அறிகிறோம். அவ்வித்தியாசாலைகளில் மாணவர் அணி நால்வல்லோரிடம் சொற் பொழிவுசெய்யப் பயின்றனர்.

அதன்பின் இலக்கண இலக்கிய அறிவிற்கிறந்தோர் ஏதென்ஸ் நகரத்துக் கல்லூரியிற் கற்கச்சென்றனர். உரோமர் சிறுவயதி வேயே யவனமொழியைக் கற்றார்கள். முற்கறிய சிறுபாடசாலைகளில் விடுதலைநாட்கள் மிகக்குறைவு. பங்குணிமாதத்தில் ஐந்து நாட்களும் மார்கழியில் ஏழாட்களுமே விடுதலைநாட்களாயின. விழுராட்கள் சில விடுதலைநாட்களாகவே கொள்ளப்பட்டன. பாடசாலைகளில் மாணவர் ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து பாடசாலையொழுங்குகளுக்கு இசைந்தொழுகினர். ஆசானுக்கு மாணவர் கீழ்ப்படிந்து “இருவென இருந்து எழுவெனவழுந்து” போனர்கள். ஒழுங்கீனம் கண்டிக்கப்பட்டது. களி மடி மாணிகளும் தண்டிக்கப்பட்டனர். உரோமானாடுகளிலே உபாத்தியாயர்களுக்கு மாணவரைத் தண்டிக்கும் உரிமை உண்டு. தண்டிக்கவேண்டிய சிறுவனை நால்வர் பிடிக்க, உபாத்தியாயர் பிரம்பை ஒங்கி முதுகிலும் குறங்கி லும் அடித்தல் வழக்கம். உரோமர் கல்விப்பயிருக்குக் கண்ணீர் அவசியமென எண்ணினர்போலும், மேன்மக்களின் பிள்ளைகளை அடிமைகள் வைக்கறயில் துயிலெலமுப்பி உணவுட்டிப் பாடசாலைகளுக்குக் கூட்டிச்சென்றனர்.

தனிக்கோற்காலத்தில் உரோமர் தத்துவஞானமும் கற்றனர். சிசௌரே, சிறிசிப்பஸ் முதலியோர் ஸ்ரோயிக்மதத்தைத் தழுவினர். இம்மதத்தோர் மாணவிழப்பதிலும் தற்கொலைபுரிந்துகோடல் நன்றென எண்ணினர். நீதிசெலுத்தலிலும் தமக்கடமையைச் செய்தலே லும் அவர் மிக ஊக்கமாயிருந்தனர். எப்பிக்கெதற்றல் என்னும் தத்துவஞானி ஜம்புலவின்பங்களைக் கடிந்து உறிச்சமனார்போல் வாழ்ந்து மிகவும் உபசரிக்கப்பட்டான்; மாக்கஸ் ஓளற்றியெல் என்னும் தனிக்கோலன் அவருடைய நூல்களைப் படித்துத் தேர்ந்தான். முற்காலத்துத் தனிக்கோலர் தத்துவஞானிகளைத் தீவின்யாள ரெனவும் சூடியரசுக் கட்சியினரெனவும் எண்ணி அவர்களை நாடு

கடத்தியும் கொலைத்தண்டனை விதித்தும் துண்புறுத்தினார்களாக, பிற்காலத்துத் தனிக்கோலர் அவர்களைச் சான்றேரனவும் நன்மக்களொனவும் ஓம்பினார்கள். மாக்கஸ் ஓளறிலியல் ஞானிகளைப் பேணி என்ன. அவன்காலத்தில் பெண்களும் தத்துவருல் கேட்டனர்.

உரோமருடைய சமயம் தற்கொலைபுரிதலைப் பாவமெனக்கண்டிக்கவில்லை. அரசாங்கத்தோரும் தற்கொலைபுரிய முயல்வோரைத் தண்டிக்கவில்லை. பெரும்பாலும் உரோமர் ஞானேபதேசங்களை வெறுத்துச் சாத்திரம் நிமித்தம் முதலியவற்றை நம்பி மூட்ராகவே வாழ்ந்தனர். பொதுமக்கள் சிற்றின்பம்னிழைபவராகவின்தத்துவஞானிகளைப் பித்தரென வெறுத்தனர். ஸ்ரோாயிக் மதத்திற்கு மறுதலையாகிய மதம் எப்பிக்கூறிய மதம். அம்மதம் ஒருவகை உலகாயதமதமே. உரோமர் பலர் உலகாயதமதத்தையே தழுவி, உண்டுத்துப் பெண்டிரோடு கூடிக் களித்துவாழ்தலே வாழ்வென நம்பினர்.. உயிரென்பது கிளையற்ற ஒரு தோற்றமென உரோமர் நம்பினர். பொதுமக்கள் யுபிற்றர் முதலீய பல தெய்வங்களை வழிபட்டனர். அத்தெய்வங்களுள் பல யவனதெய்வங்களே,

உரோமருடைய கலைகளும் வித்தைகளும்.

தனிக்கோற்காலத்து உரோமர் சிற்பிகளையும் ஓவியரையும் கவின்கலைவல்லோரையும் வித்தைவல்லோரையும் நனிபேணினர். உரோமர் பண்டுதொட்டு யவனரிடம் கலையாராய்ச்சியிலும் வித்தைப்பயிற்சியிலும் பயின்றனர். உரோமர் யவனரளவு திறமடையவில்லை என்பது திண்ணம். கவின்கலைகளும் வித்தைகளும் குடியரசுக்காலத்திலும்பார்க்கத் தனிக்கோற்காலத்தில் புரக்கப்பட்டன. இசை சிற்பம் சிக்கிரம் சிலையமைத்தல் முதலீய கவின்கலைகளும் நாவாயோட்டல் இல்லங்கட்டல் கலன்வணைதல் அணிகலன்சமைத்தல் முதலீய வித்தைகளும் ஓங்கிவளர்ந்தன. மதில்களைச் சித்திரித்தல் ஆதிகாலந்தொட்டே யவனர்வழக்கமாயிற்று. உரோஜமாயுத்தக்காட்சிகள் பலவும் ஒட்சியனுடைய வீரச்செயல்களும் பிறவும் மதில்களிற் சித்திரிக்கப்பட்டன. ஓடிசியஸ் ஒற்றைக்கண்ணரக்கருமைச்சென்று அவர்களுடைய பிலம்போன்ற வாய்க்குத்தப்பிய வரலாறும் குயிலினுமினிய குருவிப்பெண்களின்உரைகளுக்குச்செவிகொட்டாது ஏகியவரலாறும் நீரரமகளிர் வரையரமகளிர் மீன்வாற்பெண்கள் பொழில் பொய்க்ககளைக் காக்கும் இயக்கப்

பெண்கள் கிண்ணரர் கிம்புருடர் முதலியோருடன் அளவளாவிய வரலாறும் வருணிக்கப்பட்டன. ஒழசியனுடைய துணைவர் சிலர் ஜம்புல வின்பங்களில் மயங்கி உண்பதும் குடிப்பதும் துயில்வதும் புணர்வதுமே மேன்மையான நல்லெரமுக்கமென எண்ணினராதலால் சேர்சு என்னும் மாந்திரிகப்பெண் அவ்வீரரைத் தன் விஞ்சையால் இலகுவில் மயக்கிப் பன்றி நாய் கரடி முதலிய விலங்குகளாக கிலை மாற்றிய வரலாறும் மிக அழகாக எழுதப்பட்டதெனக் கலை வல்லோர் செப்புகின்றனர். சேர்சு ஒழசியனை நரியாக்க முயன்றதும் அவன் அவளையும் அவளுடைய ஆயப்பெண்களையும் வெருட்டி அவளைத் தண்டிக்கக்கருதிப் பூங்குழல்பற்றி வாளுருவியதும் மிக அழகாகத்தீட்டப்பட்டதென்பர். ஒவிடியஸ் புலவன் எழுதிய கிலை மாற்றம் என்னும் நூலிலுள்ள சிலகாட்சிகளும் நன்கு எழுதப்பட்டன. கற்பின் தேவதை டையனை நீராடுதலை அக்ரியன் கானுவதனும் அவளது சாபத்தால் அவன் கலைமானுக மாறித் தன் வேட்டைநாய்களால் துரத்தப்படுதலும் சுவர்களில் சித்திரிக்கப்பட்டன. கீறிற்றுத் தீவு மன்னன் மைனஸ் என்போனின் மீனாவி பசபாயி விடையனைத் தலும் அங்கஙம் அவன் சூல்கொண்டு ஈன்ற மனிதவிடையை (Mino-taiva) வானில் பறக்கப்பயின்ற தாயதாலஸ் என்னும் யந்திர வல்லோன் ஒரு குகை யமைத்து அதில் வைத்ததும், மன்னன் மகள் அரியாத்தினி வழிகாட்ட வீரன் தீசியஸ் குகையினுட்புகுஞ்சு மானிடவிடையுடன் பொருது வென்றதும் நன்கு எழுதப்பட்டன என்றும் அறிஞர் பலர் கூறுப. தலைவர்கள் தத்தமக்குச் கிலை அமைப்பித்தனர். கோயில்களிலும் பல கிலைகள் நாட்டப்பட்டன. கப்பிற்றல் என்னும் குன்றில் நாட்டப்பட்ட காமதேவதையாகிய வீனஸ் என்னும் தெய்வத்தின் கிலை மிகச்சிறந்ததெனச் சிற்பவல்லோர் செப்புகின்றனர். அச்சிலையில் வீனஸ் என்னும் காமதேவதையை ஆடையற்ற ஏந்தினமுலையாளாகவும் அத்தன்மையை உணர்ந்து அகங்கரித்தவளாகவும் எழுதிய சிற்பி மிக வல்லோனுதல்வேண்டு மென்பர். கேர்க்கிழுலஸ் வெற்றிவேற்றடக்கையனுக எழுதப்பட்ட கிலையுஞ் சிறந்தது. உரோமார் தம் யுக்தவரலாறுகளைச் சுதையால் படிவம் அமைத்தும் வருணித்தனர்.

[தோடரும்.]

## இரும்புதல் என்னும் வைப்புத்தலம்.

[திருவாளர். வை. சுந்தரேசுவாண்டையாரவர்கள், ஆசிரியர், திருவையாறு.]

சைவசமயகுரவர்களாகிய நால்வராலும் அல்லது அவர்களுள் ஒவ்வொருவராலும் தனிப்பதிகம் பெற்றுள்ள சிவதலங்கள் பாடல் பெற்ற தலங்களென்றும், அவ்வாறு தனிப்பதிகமின்றிப் பொதுப் பதிகங்களிலேனும் வேறொரு தலப்பதிகங்களி னிடையிலேனும் வைத்துக் கூறியிருப்பவை, வைப்புத்தலங்களென்றும் கூறப்படும்.\*

இத்தகைய வைப்புத்தலங்களில் இக்காலத்திற் பண்டைப் பெயர் சிதைந்தனவும், யாண்டுள என அறிதற்கும் இயலாதிருப்பன வும் பல. அவற்றையறிந்துகொள்வதற்குக் கல்வெட்டுக்கள் உதவி செய்கின்றன.

திருநாவுக்கரசரது திருவீழிமிழலைக்குரிய திருத்தாண்டகத் தால் †இரும்புதல் என்னும் ஒரு வைப்புத்தலம் உளது என்று பெறப்படுகின்றது.

\* வைணவர் தலங்களைத் திவ்யதேசமென்றும் பாடல்பெற்றவற்றை மங்களாசாசனம் பெற்றவை யென்றும், வைப்புத்தலம் போன்றவற்றை (பாடல்பெறுத சிறங்கத் தலங்களை) அபிமான கேஷத்திரம் என்றும் கூறுவர்.

† பெரும்புலியூர் விரும்பினர் பெரும்பா ழிய்யார்  
பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்  
இரும்புதலார் இரும்புளை யுள்ளார் ஏரார்  
இன்னம்ப ரார்ஸங்கோய் மலையார் இன்சொல்  
கரும்பனையாள் உமையோடுங் கருகா ஓரார்  
கருப்பறிய ஹாரார் கரவீ ரத்தார்  
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த  
வீழி மிழலையே மேலி ஞேர.

[திருநாவுக்கரசர் தேவாரம். சைவசித்தாந்த சமாஜப் பதிஃபு. பக்கம் 412. செய்யுள் 6.]

இரும்புதலார்-இரும்புதல் என்ற ஊரில் கோயில்கொண்டு எழுங்கருளி மிருக்கும் சிவபெருமானுர். இவ்வூரில் ஒரு பழைய சிவாலயம் இன்றும் நிலைபேறுடையதாய் உள்ளது.

அது யாண்டையதென ஆராய்வழி, தஞ்சாவூர் ஜில்லா பாபநாசந்தாலுகாவில் பாபநாசத்திலிருந்து சாவியமங்கலத்திற்குப் போகும் பெருவழியில் உள்ள இரும்புதலைடு என்ற ஊரே அத்தலம் என்பதை ஒரு கல்வெட்டுப் புலப்படுத்துகின்றது. இரும்புதல் என்ற ஊரே இக்காலம் ஐகாரச்சாரியை பெற்று இரும்புதலை என்று வழங்குகின்றது. அக்கல்வெட்டைக் கீழே குறிப்பிடுகின்றேன்.

\*கவஸ்திபூரி திருமன்னிவார இருநிலமடங்கதையும் போற்சயப்பா[ன]வயுஞ் சீர்த்தனிச் செல்வியுஞ் தன்பெருந்தேவியராகியின்பு[றநெ]டுதியாழியுள் இடைதுறை நாடுந்தொடர்வனவேலிப்படார்வனவாசியுஞ் சுள்ளிச்சூழ்ம் மதிள் கொள்ளிப்பாக்கையும் நன்னைற்கரு முரண் மண்ணைக்கடக்கமும் பொருகடலீழுத் தரைசர்த முடியும் ஆங்கவர்தேவிய ரோங்கெழில் முடியும் முன்னவர்பக்கல் தென்னவர் வைத்த சுந்தரமுடியும் இந்திரனூரமுந் தெண்டிரை ஈழமண்டல முழுவதும் ஏறிப்படைக் கேரளர்மு[றைமையி]ற் சூடுங்குலதனமாகிய பலர் புகழ்முடியுஞ் செங்கதிர்மாலை[யு]ஞ் சங்கதிர் வேலைத் தொல்பெருங்காவல் பல்பழந் தீவுஞ் செருவிற்கினவி யிருபத்தொருகா வரைசுகளை கட்ட பரசுராமன் மேவருஞ் சாந்தி ம[த்திவர]ண் கருதி யிருத்திய செம்பொற் றிருத்தகு[முடி]யும் பயங்கொடு பழி[மிக] முயங்கியில் முதுகிட்டொளித்த சயசிங்க[க]ன் அளப்பரும் புகழொடு பேடியல் இரட்டபாடி ஏழரை இலக்கமும் நவநெதி குலப்பெரு மலைகளும் மாப்பொரு தண்டாற்கொண்ட கோப்பரகேசரி பண்மரான ஸ்ரீராஜேந்திரதேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது அதிகாரிகள் காஞ்சிவாயிலுடையார் உதை[ய] திவாகரன் தில்லையாளியாரான ராஜராஜ மூவேந்தவேளார் எழுந் தருளிவித்த சிராதார்ஜூனதேவர்[க]குத் திருவமுது உள்ளிட்டு வேண்டுங் விவந்தங்களு[க]குஞ் சிறுதனத்துப் பணி மக்கள் உடையார் ஸ்ரீஇராஜராஜதேவர் எழுந்தருளுவித்த மஹாமேரு விடக்கர்க்கும் நம்பிராட்டியார்க்குஞ் திருவமுது உள்ளிட்டுவேண்டுங்

[\* Taken from the South Indian Inscription Vol. II, Inscription No. 10. Pages 93 & 94.]

நிலை[வ]ந்தங்களுக்கும் உடையார் ராஜேந்திரதேவர்க்கு யாண்டு பத் தொன்பதாவதுவரை இவர்கள் வைத்த காசில் ஸ்ரீராஜராஜீஸ்வரத் தினினெழுந்தருளி இருந்த பரமசவாமிக்கு மூலப்பிரத்தியனுகைய சண்டேஸ்வரதேவர்பக்கல் பொலிசை ஊட்டுக்குக் கொண்ட ஊருங்கல்லில் வெட்டின நித்தனினேநோதவளாட்டு ஆலூர்க் கூற்றத்து பிரமதேயம் இரும்புதலாகிய மனுகுலச் சூளாமணி சதுரப்பேதிமங்கலத்துச் சபையார் அதிகாரிகள் காஞ்சிவாயிலுடையார் உதைய திவாகரன் தில்லையாளியாரான [ான] ராஜராஜமூவெந்தவேளார் எழுந்தருளுவித்த கிராதார்ஜூனதேவர்க்குத் திருவமுது உள்ளிட்டு வேண்டுங்கிவந்தங்களுக்கு வைத்த காசில் கொ]ண்ட காச தொண்ணுற்று நாலும் உடையா[ர்] ஸ்ரீராஜராஜதேவர் எழு]ந்தருளிவித்த மஹாமேரு விடங்கர்க்கும் நம்பிராட்டியார்க்குந் திருவமுது உள்ளிட்டு வேண்டுங்கிவந்தங்களுக்குச் சிறதனத்துப் பணிமக்கள் வைத்த காசில் கொண்ட காச ஐஞ்சுற்றுறை ஆக யாண்டு பத்தாவது பசான்முதல்கொண்ட காச அறுநாறினால் காச ஒன்றுக்கு ஆட்டை வட்டன் பலிசை நெல்லு முக்குறுணியாக சந்திராதித்தவல் ஆட்டாண்டுதோறும் ராஜகேசரியோடொக்கும் ஆடவல்லான் என்னும் மரக்காலால் தஞ்சாவூர் உடையார் பெரும்பண்டாரத்தே அளக்கக்கடவ செல்லு நூற்றைம்பதின்கலம்.

### சில குறிப்புக்கள்.

இக்கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள கோப்பரகேசரி பன்மரான இராசேந்திரதேவன் தஞ்சைப் பெரியகோயிலை எடுப்பித்த முதலாம் இராசராச சோழன்மகன் ஆவன். இவனைக் கங்கை கொண்டசோழனன்றும் வழங்குவர். இவன் கி.பி. 1012-முதல் 1042-வரையில் சோழமண்டலத்தைச் சிறப்புடன் ஆண்டுள்ளான். இவனேந்தன் அரியணை ஏறிய பத்தாம் ஆண்டில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பெற்றதாகும்.

இக்கல்வெட்டினால் நித்தனிநோத வளாட்டு ஆலூர்க்கூற்றத்து இரும்புதலாகிய மனுகுலசூளாமணி சதுரப்பேதிமங்கலத்துச் சபையார், இராசராசேச்சரத்து இனிது எழுந்தருளியிருந்த பரமசவாமிக்கு மூலப்பிருத்தியனுகைய சண்டேசவரர்பக்கல் அறுநாறு

காசை வட்டிக்குக் கொண்டுள்ள செய்தி குறிக்கப்பெற்றுள்ளது. இதனால் இரும்புதலுக்கு மனுக்குள்ளாமலினி சதுரப்பேதிமங்கலம் என்ற வேறுபெயர் உண்டென்றும் புலப்படுகிறது.

நித்தவினோதவளாடேன்பது தஞ்சை ஜில்லாவில் அரிசிலாற் றின் தெற்குப்பகுதியும், மன்னார்குடி தாலுகாவின் வடக்குப் பகுதியும், கும்பகோணத்திலிருந்து நீடாமங்கலத்திற்குப்போகும் பெருவழியின் மேற்குப்பகுதியும் தஞ்சாவூர்த்தாலுகாவின் கிழக் குப்பகுதியும் அடங்கிய நிலப்பரப்பாகும். ஆலூர்க்கூற்றம், கிழார்க்கூற்றம், பாம்புணிக்கூற்றம் முதலியன இவ்வளாட்டின் உட்பகுதி களாகவுள்ள சிலபகுதிகளாகும்.

ஆலூர்க்கூற்றமேன்பது தஞ்சைஜில்லாவில் பாபநாசந்தாலுகா வில், தேவாரம்பெற்ற தலமாகிய ஆலூரைத் தலைநகராகக் கொண்டுள்ள ஒரு சிறுநாடாகும். இரும்புதலை, அமுதரவல்லி, முன்னியூர், விளத்தூர், செம்மங்குடி, பட்டம் என்னும் ஊர்கள் இக்கூற்றத்திலிருந்தன என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. ஈண்டுக் குறிக்கப்பெற்றுள்ள இவ்வூர்கள் ஆலூரைச்சார்ந்து இன்றும் நிலை பெற்றுள்ளன.

இஃது இங்னமாக, தஞ்சாவூர்ஜில்லா மாழூரந்தாலுகாவிலுள்ள இரும்புதலை என்ற ஊரே இந்த இரும்புகல் என்னும் வைப்புத் தலமென்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கலைமகள் என்னும் திங்கள் இதழில் (தொகுதி பதினெண்று; பகுதி 55)ல் குறித்துள்ளார். மாழூரந்தாலுகாவில் இப்பெயர்கொண்ட ஊரே இல்லை. அதனால் அவர்கொண்ட கொள்கையும் வலியுடைந்தாயில்லை.

## பழனிக்கோவை.

[உடு-ஆந் தோதுதியின் சாக்ஷா-ஆம் பக்கத் தோடர்ச்சி.]

### 4. அருவிலையுறைத்தல்.

பெருகுங் குழகர் பழனியில் வையம் பெறினுமெமர்  
சொருகும் புரிகுழல் சொற்கரும் பும்பிறர் துய்க்கக்கொடார்  
பொருகுங் குமக்கொங்கை யானை விலைக்கும் பொருந்துவரோ  
சருகுங் கொடார்களி யீவார்கொல் வள்ளலென் சாற்றுவதே. ()

புரிகுழற்பாங்கி யருவிலையுறைத்தது.

மெய்ப்பாடு—அது. பயன்—தலைமகளதருமையுணர்த்துதல்.

### 5. அருமைகேட்டழிதல்.

வானிட்ட வில்லைப் பசங்கரும் பாமென்று மத்தகயாந்  
தானெட்ட மட்டுக்கை நீட்டுதல் போலத் தளர்திகண்டா  
யானிட்ட வன்புக் கருள்வேள் பழனியன் னுளிதழிச்செங்  
தேனிட்ட முங்கொங்கைப் போகமுங் தேர்ந்தெண்ணித் தேம்புநெஞ்சே. ()

குரிசிலுமாங்கவ எருமைகேட்டழிந்தது.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—ஆற்றுமைநீங்குதல்.

### 6. தளர்வறிந்துரைத்தல்.

தாழையின் சூழலை நெட்டுயிர்க் கால்கொண்டு தான்மலர்த்தி  
மாழையுண் கண்கொண்டு வாரியைப் பூரித்து மாழுதலின்  
கிழையுங் கீண்டவை வேலோர் பழனித்தன் கேளிர்ப்புல்வி  
யேழையென் னுஞ்சொற் றனக்கே புதுக்கிண ளேங்கிழையே.(199)

கொண்டுநீங்கெனக் குறித்துரையதனு  
லொண்டொடுப்பாங்கி யுணர்த்தியது.

### 7. குறிப்புரைத்தல்.

செம்மணி வண்ணர் பழனிச்செவ் வேள்செந்திற் செல்வியென்னே  
யும்மைனை நின்னது பந்துக ஞஞ்னதென் னஞ்சுசுகத்தோ

திம்மணிப் பாவைக ஞன்னதென் றியாவுமென் கைக்கொடுத்து மம்மரிற் கண்கொடென் மார்பணிச் தாண்முத்து மாலையுமே. (200)

நெறிப்புறகுழலி குறிப்புரைத்தது.

இவையிரண்டிற்கும் மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குணர்த்துதல்.

### 8. அருமையுரைத்தல்.

தடக்கும்ப தந்திக் கிளையார்வை யாடுரித் தையல்கொங்கை வடக்கும்பம் பொய்யிடை மெய்தவரிர் நொய்தடி வைகும்மெம்மூர் கடக்கும்பல் காக்கங்கைச் செண்டோ டனிச்சங்கட்டார்கடத்தே நடக்கும்புல் லன்றிக் கிடக்கும்புல் லோவில்லை நன்னுதலே. (201)

செல்லதார்வளமையு மெல்லியன்மென்மையு  
நகரின்சேய்மையும் இஃப்தெனவுரைத்தது.

மெய்ப்பாடு—இளிவரல். பயன்—தலைமகனிறையுரைத்தல்.

### 9. ஆதரங்கூடல்.

வெய்யிற்கு நீழல் கொடாதென் றுடம்பை வெறுப்பவர்போற் பையிற் படுமணி தூய்ப்பாம்பு வேங்கடம் பண்ணையன்றே கையிற்கொள் வேலர் பழனியன் னான்குழற் காரில்வண்டு பெய்யற்பண் பாட மலர்குட்டி நீகொண்டு பேர்ந்திடலே. (202)

நின்னேநூதிவள்வரின் மன்னுதரத்தா  
லன்றறம்புன்றட மாமாலென்றது.

### 10. இறந்துபாடுரைத்தல்.

அரசைச் சுரர்க்கருள் போதர மாதருக் கையம்பெய்வோன் முரசைச் சிதைத்தவெள் வேலோர் பழனியின் மொய்யலவன் புரசைக் களிற்றன்ன ஸீஞ்சன் டிவள்பொங்கு பாந்கடனீ விரசைத் தெளிபுனல் யாரூகச் செல்லுமிம் மெல்லியலே. (203)

கடலும்யாறுங் கவின்றூலன்ஸீர்  
மடமகடன்னெனுடி மன்னனுமென்றது.

இவையிரண்டிற்கும் மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்கு வற்புறுத்தல்,

11. கற்புநலனுரைத்தல்.

பொற்புக் குமரர் பழனிகல் ஸாயுயிர் போல்வளர்நான்  
கற்புக்கொவ் வாஙிறைப் பெண்பூண் கலமுங் கடைப்புணர்ப்புஞ்  
சொற்புக்க நெஞ்சென்று மானிலை வேலியுங் தொன்மரமு  
மற்புக் கிழையும் விழியுமொப் பாமவற் றந்தரமே. (204)

நிலவுநகையார் செலவுதுணிய வலுயில்பாங்கி யுரையாடியது.

மெய்ப்பாடு—அது. பயன்—தலைமகளையுடன்போக்குநேர்வித்தல்.

12. துணிந்தமைக்டற்றல்.

மாவலன் செய்கைதேர் வெந்தன்செப் தென்ன வணர்க்குரவாற்  
பாவைகின் கூந்தற்கென் கைவிளை செய்வர்ப்பண் டண்டருய்வா  
னேவிய வேலர் பழனியி ணீப்பின்றி யேழ்பிறப்பும்  
பூவிறை நீர்த்திறை போலே விரவும் புரவலரே. (205)

ஆங்கவன் றுணிவும் பாக்கியுரைத்தது.

மெய்ப்பாடு—அது. பயன்—தலைமகனுடம்போக்குநேர்ந்தமையுணர்த்து  
தல்.

13. துணிவோடுவினுதல்.

உடம்பிட்ட நீழலுங் கண்ணீருண் ணீரு முழலும்வெண்டேர்த்  
தடம்பட்ட தென்றலு மாறலை நட்புங் தருஞ்சுரம்போக்  
கிடம்பட்ட சங்கன் மருகோர் பழனிநம் மேந்தன்மனங்  
கடம்பட்ட யானைசென் றுங்கெண்ணுா மாறென்ன காரிகையே. ()  
அண்ணல்செலுஞ்சுர நண்ணரிதென்ன நலங்கெழுமடந்தை கலங்கலுற்றது.

மெய்ப்பாடு—அழுகை, பயன்—ஆற்றுமைநீங்குதல்.

14. போக்கறிவித்தல்.

மதன்பூவைக் காய்ந்தன்பர் கற்பூவை வேய்ந்தவன் மார்பிலுட  
னிதம்பூதி பூசத் தழுவும் பிரான்பழ னிப்பெதும்பாய்  
பதம்பூ னிலாமறு நீர்நான் பழியஞ்சும் பாவிநம  
ரிதம்போத னேதினு மீபா ரிதேகடத் தேற்றுவகே. (207)

வலனுயர்வேலோன் செலவுதுணிந்தமை  
பூங்கொடியறியிப் பாக்கிபகர்ந்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குமாட்சிமைப்படுத்தல்.

15. னாண்மீன்துவருந்தல்.

முன்னு ளாந்தன் முடியாற் கவித்த கொடுமுடிகள்  
சின்னுயின் னஞ்செயுங் காற்றூற் றெறித்தெனச் செம்மண்பாற்  
பொன்னுடு காவலர் வையா புரிக்குகர்ப் போற்றலர்போ  
லென்னு ஜொனக்குமுன் கற்பாலப் பாற்குடி யேகின்றதே. (208)  
நாணினுங்கற்புப் பேனுவதாதவிற்  
சேணிடைச்செலவு தேமொழிதுணிந்தது.  
மெய்ப்பாடு—அது. பயன்—உடன்போக்குவலித்தல்.

16. துணிவெடுத்துரைத்தல்.

பாற்குடு தீண்டப் பயந்தோர்பின் னுற்றிப் பருகுவபோன்  
மாற்குடு கோதை துணிந்தாள்வெற் பாமயில் வாய்க்கறுட்கு  
மேற்குடு நாகந் தொடும்வேள் பழனியின் மெல்லவைக்குங்  
காற்குடுன் ஞேடய்திற் காற்குடென் றேன்சொல் கருத்துட்கொண்டே.

செலவறதுணிபைத் தலைவற்கிசைத்தது.  
மெய்ப்பாடு—அது. பயன்—உடன்போக்கு வற்புறுத்தல்.

17. குறியிடங்கூறல்.

நிகளஞ் சரர்க்கல் வித்தோர் பழனி நெடுங்தகைழு  
மகளஞ்ச நின்மனத் தாமரை வாழ்பவள் வார்குழல்போல்  
முகுளஞ்சனச்சுடரோன்வெய்யில்போன்மையின் மொய்யிருள்காண்  
வகுளஞ் சிதறு மலரோசைக் கெம்மை மகிழ்விப்பதே. (210)

கொலைமலிவேலோய் சூரிருட்குறியிற்  
சிலைதுதலாலோச் செறிகொண்டென்றது.  
மெய்ப்பாடும் பயனும் அது.

18. அடியோடுவழிநினை் தவனுளாம் வாடல்.

பரலொன் றகத்தியன் போற்கட லேழும் பருகுமென்ன  
சிரலொன் றழற்கட சீஞ்துமென் றுற்பிள்ளை சீயென்னையோ  
பொரலென்ற சூர்மொய் கடந்தோர்வை யாபுரிப் பூந்துறைநீர்ச்  
சிரலென் றடிக்கடி துள்ளுமன் ரேமங்கை சிறடியே. (211)

பெய்வளையோடு பெயர்ச்சிதுணிந்தோன்  
அவ்வழற்கடம்பொரு தவளடிக்கென்றது.  
மெய்ப்பாடு—அழுகை. பயன்—நெஞ்சொடுசாவுதல்.

19. கோண்டுசேன்றமய்த்தல்.

இன்னம் பலங்கள் தெய்வங் தரத்தக்க தேர்த்தக்கிங்கே மன்னும்பொன் மூதெதயில் சூழ்வரு வோருற்றை வட்டமொப்பார் மின்னும் புயலுமொப் பார்துயில் வாய்ப்பவர் வேலுடைவேள் பொன்னம் பழனியெப் தார்மனம் போனும் புதையிருளே. (212)

பாவையைக்காட்டி மேவரப்பணித்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—தலீமகளைத் தலீமகளுடன்படுத்தல்.

20. ஓம்படுத்தல்.

முறைதிறங் கோடினும் வான்முகில் வெள்கினு மால்வரைப்பூட் டறைதிறங் தன்பளை யாள்வேள் பழனியில் ஸாண்டகைகளீ முறைதிறம் பாதொரு நாள்போற் றருவன் முழுநிலோ னிறைதிறம் பாதரு ளாநிற்பை யாலெங்க ணேரிழைக்கே. (213)

மையடைகுழலைக் கையடைகொடுத்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—ஓம்படுத்தல்.

21. வழிப்படுத்துறைத்தல்.

சங்கினுட் பட்ட தரளாம் வெளிப்படத் தக்கதன்றே மங்கல தூரியம் வான்கொடி தேர்தங்கி வாட்படைகொண் டங்கள்செவ் வேள்பழ னிப்பதி சேருக வொல்லையில்யான் இங்கவ்வை கவ்வை பொதியாயங் தீர்த்தும்மை யெய்துவனே. ()

வார்குழலையை வழிப்படுத்தி

ழூர்வருபாங்கி யுடம்பாடுரைத்தது.

மெய்ப்பாடு—அழுகை. பயன்—தான்றவிர்தல்.

22. மேல்வக்கோண்டகழல்.

நற்கலை வாணியை நாவேந்தும் பூவுங்கி நான்முகன்போற் கற்கலன் யான்மெல்ல மெல்லடி பாவுமுற் கானகராய் வற்கலை மேகலை மான்பெற்ற மான்கொண்கர் வண்பழனி முற்கல வத்திரு பாற்கிறை போல்வைகு மொய்பொழிலே. (215)

மெலிவதீரச் செலவுகொண்டகள் றது.

மெய்ப்பாடு—உவகை. பயன்—தலீமகளையயர்வகற்றுதல்.

## 23. அடலெடுத்துரைத்தல்.

புள்ளினை பிடிடியென் கைவேற்றிலைப்படப் போர்விழியாய்  
நன்னிலர் நாற்படை யாறங்க மேறுண்ட நாகமன்றே  
வள்ளி மனைார் பழனிதும் மையர் வரிலஞ்சுவென்  
தெள்ளிய யானைக்குத் தூங்கிதலு மோங்கிதலுஞ் சேவகமே. (216)

மாற்றவர்வளையினு மேற்றுமர்தொடரினுங்  
தோற்றிலவனன்னச் சுரிகுழுற்குரைத்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—தன்வலியுணர்த்தி யாற்றுவித்தல்.

## 24. அயர்வகற்றல்.

மயிலேறு பாகர் பழனிநல் லாய்வன் சுரஞ்சுருங்கிற  
றயிலேறு மூறு பொறுத்தோர் துன் ஊசிக்கு மஞ்சுவரோ  
வெயிலேறு கானலன் றுண்ணீ ரதுவனம் வேவதன்று  
குழிலேறு மாந்தளிர்க் காவது சேர்வதெங் கோனகர்க்கே. (217)

வெவ்வழற்கடத்துத் தெவ்வடுவேலோன்  
கொவ்வைவாயினைக் கவ்வைக்கர்த்தது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—தலைமகனை யயர்வகற்றல்.

## 25. நெறிவிலக்கிக்கூறல்.

கொதித்தவெங் கீருண்ட மாலையுங் கொல் லுலைப் பொற்பணியும்  
விதிர்த்தென மாது நிறந்தேம்பி னைய வேடர்ப்படை  
யதிர்த்தெதிர்த் தாறலைக் குங்கடஞ் செல்லரி தாழியின்வாய்த்  
துதித்தவை யாபுரிச் சேய்நீபென் ரேடினன் சூரனுமீ. (218)

நெறியிடைக்கண்டோர் நின்மடமாதொடும்  
வெறிகமழ்தாரோய் மேவிவெண்றது.

## 26. கண்டவர்மகிழ்தல்.

இருகா விவட்கவ னன்பாற்பின் போம்வெள்கி யோரொருகான்  
முருகாருங் கூந்தல் விடலையின் போங்கதிர் முன் னும்பின் னும்  
வருகால் விழுநிமுல் போல்வா ரிவரும்வை யாபுரிவே  
ளிருகால் தொழார்செல்லு மிவ்வாதெறவ் வாறிகந் தெப்துவரே. ()

சுரத்திடைக்கண்டோர் கருத்திடைமகிழ்ந்தது.

இவையிரண்டற்கும் மெய்ப்பாடு—உவகை. பயன்—விலக்குதல்.

27. வழிலினொயாடல்.

அன்பா லயர்பழ னிக்கந்த வேண்மயி வன்னபொன்னே  
யுன்பாலை யம்பினன் கும்பிடுக் காட்சியை யூட்டுவித்தாய்  
வண்பாலை யாறவிங் கேவந்துன் வார்த்தைமென் பாலையெனக்  
கிண்பா லையில்விக்கி லிச்சரம் போமிந்த மாத்திரைக்கே. (220)

வல்லழுற்கடத்துக் கல்லுறம்தோளவன்

மெஸ்லியலோடும் விளையாடியது.

மெய்ப்பாடு—உவகை. பயன்—மகிழ்தல்.

28. நகரணிமைகாட்டல்.

துப்புக் கடைவடி வேலோர் பழனித்தொல் லோயினியோ  
ரப்புக் கடையெல்லைக் கப்பா லணக்கின் கணக்குழைதாய்க்  
கொப்புக் கடைகடைக் கண்போலிக் குன்றிகந் தாற்புகுந்தீர்  
வைப்புக் கடையென்னும் வார்கட லார்க்கும் வளம்பதியே. (221)

மின்னகுகாரென மன்னளைக்கண்டோர்

நன்னகரணிமை நவின்றுகாட்டியது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இடமணித்தென்றல்.

29. நகர்காட்டல்.

நன்னகர்க் கேதன வாதன மார்ப்பநன் கோடுரமா  
மின்னிடைப் பெண்ணைச்செவல் வேங்பழ னிக்கிரி வேட்பதற்குப்  
பொன்னனிச் சீர்கல்கிக் காரென் னு மாமன் பொழிபுனல்போல்  
மன்னரு விக்கணம் பாய்வது பார்மதி வா னுகலே. (222)

அகனெறிகடந்த தகைமடமாதர்க்

கிகலடுவேலோன் நகர்காட்டியது.

30. பதிபரிசரைத்தல்.

தென்றவிங் குற்ற தமிழழுஞ் சாந்தையுங் தேடிவரு  
மன்றது காவிது வானேர்க் கமிர்தென்ன வாள்விடுசேய்  
குன்றது துன்றுமிப் பைந்தோ ரணங்குக வேங்பழனி  
முன்றிலின் வேங்பரிப் பந்தியிற் ரேன்றுவ மொய்குழலே. (223)

பதிபின்பாங்கு மதிதுதற்கிசைத்தது.

இவையிரண்டிற்கும் மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—இடங்காட்டுதல்.

## 31. சேவிலிதேடல்.

மெய்த்தாய்ப் பஜையுள் விளைகரும் பாய்ப்பெண்கள் வேலிநடு  
வைத்தாய்னின் காவல் வனக்கிளை யாய்க்கந்தர் வண்பழனிக்  
கைத்தாயர் கைப்பங் கயத்தன்ன மாய்னின் றகன்றெவனே  
கொத்தாரும் பூநறை நீங்கவிற் ரேங்கிய கோல்வளையே. (224)

மெல்லடிசெல்லும் விளைவிளைநினைந்து

செல்லல்சேர்பாங்கியைச் செவிலிவினுயது.

மெய்ப்பாடு—மருட்கை. பயன்—தலைமகட்குற்றதுணர்தல்.

## 32. அறத்தோடூநிற்றல்.

கடங்கலும் யானைக் கிளையார் பழனியிற் கண்ணன்விடுங்  
தடங்கரைப் பூவை யுபமன்னு வீசற்குச் சாத்துதல்போன்  
மடங்கலொப் பாலனுரூ வன்றருந் தார்கொண்டு வண்டலின்வாய்  
நுடங்கிடை பாவைக்குச் சூட்டினள் வான்பிறை நோன்பினன்றே.

படைத்துமொழிகளவியிற் பாங்கிசெவிலிக்

கடுத்தவையீதன் றறத்தொடுநின்றது.

மெய்ப்பாடு—பெருமிதம். பயன்—உடன்போக்குணர்த்துதல்.

## 33. கற்புநிலைக்கிரங்கல்.

கருப்பாற் கடத்திய வேல்வேள் பழனியிற் காலமிதன்  
றருப்பாற் கமழுமூலைக் காயினு மொன்றுண் டமிழ்ச்சீனவாய்த்  
திருப்பாற் கடலிற் றிருவைக்கொண் டேஞ்துஞ்செங் தாமரைபோல்  
விருப்பாற் கரத்தெடுத் தாற்கினி யாளௌன்னல் வேண்டுவதே. (226)

பொற்புறுபேதை கற்புநிலைகேட்டுச் செவிலிதன்னிற் கவலைகூர்ந்தது.

மெய்ப்பாடு—உவகையைச்சார்ந்த அழுகை. பயன்—தலைமகளதுகற்  
பினைப் பாராட்டி யாற்றுமூன்கிக்குதல்.

## 34. கவன்றுறைத்தல்.

வண்ணக் கலாபர் பழனியன்னு ஸென்னல் வந்திளங்கன்  
றுண்ணச் சுரந்த புனிற்றுவொப் பேஜை யுராயதெல்லா  
மெண்ணத் தகாதவள் புன்மூரன் மென்னடை யின்மழலை  
கண்னுக்கு ஸிற்பவும் யாண்டுச்சென் ரூளௌன்ன காரணமே. (227)  
மகணிலையுள்கி வளர்த்தோன்மெலிங்கு திகழுநிலைமழுங்கித் தேம்பலுற்றது.

35. அடினினாந்திரங்கல்.

வில்லுமிழ் வேலர் பழனியில் யாம்பெற்ற மெல்லியல்கால் கல்லுறை பெய்து கதிர்காய் சுரமுங் கடக்குங்கொலாம் வல்லுடை மாரன் நனிர்வாளைச் சங்கக் குறட்டின்வவ்விக் கொல்லுலீக் காய்ச்சி யெடுத்தடித் தாலன்ன கொள்கைகொண்டே.

மெல்லடிரடையும் வல்லழற்கடமுங்  
கைத்தாய்நினைந்து சித்தந்தளர்ந்தது.

இவையிரண்டிற்கும் மெய்ப்பாடு-அழுகை. பயன்-ஆற்றுமைக்குதல்.

36. நற்றுய்க்குரைத்தல்.

ஒருவாவென்போர்வைக்குள்வெச்சென்றபள்ளியுணர்ந்துழிக்கூய் வெருவா வழும்பிள்ளை வெள்ளறி வாற்கந்த வேவள்பழனி மருவாரி லெம்மைவஞ்சித்தது.....மகள் வாய்திறந்து திருவாத ஓரர்முன் ரேரரைச் சாய்த்த திறமொக்குமே. (229)

மங்கைதன்செய்தி மனப்படச்செவிலி  
நங்கைகேளன்ன நற்றுய்க்குரைத்தது.

மெய்ப்பாடும் பயனும் அது.

37. நற்றுய்வருந்தல்.

சிறைவளர் நாளெய்த்த தாய்தந்தை நீக்குங் குரீஇச்செய்கைபோற் பொறைவள ரெம்மையில் வாய்த்தைத் தோழியைப் புந்தினகிழுங் திறைவள மின்திரற் கிண்தோர் பழனிக்கொ ரேதிலன்பின் குறைவளர் பாலைசெல் கொம்பைவம் பேபெற்றுக் கொண்டனமே. கைத்தாய்புகல மெய்த்தாய்வாடியது.

மெய்ப்பாடும் பயனும் அது.

[தோடரும்.]

T. K. இராமாநுஜையங்கார்,  
உதவிப்பத்திராசிரியர்.

புதிஃ

## மதிப்புரை.

---

திவ்வியப்பிரபந்தஸாரம்:—இது, ஆனந்தவிகடன்பத்திரிகையில் ஸ்ரீமான். பி. ஸ்ரீ. அவர்களால் அருமையான பல கட்டுரைவடிவ மாக எழுதப்பட்டுவந்து இப்பொழுது புத்தகரூபமாகப் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது.

இதன் ஆசிரியர், ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களையும் அவற்றின் விபாக்கியானங்களையும் திவ்யஸ்மூரி சரிதம் முதலான குருபரம்பரைதூல்களையும் சரித்திர ஆராய்ச்சி முடிபுகளையும் கொண்டு ஆராய்ந்து ஆழ்வார்களின் சரித்திரச்சுருக்கம் போலவும் திவ்வியப்பிரபந்தநூலாராய்ச்சியிறை போலவும் தேரன்றும் படி நல்ளைகாவியச்சவைவிரலிய தமிழ்நடைபற்றி இதனை எழுதி யிருப்பதாகத் தெரிகிறது.

இதனால், ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப்பாசரங்களின் அருமைபெருமைகளும் அவர்கள் மனோபாவங்களும் அவர்கள் பகவத்பக்திபரவசராய் ஒழுகும் பான்மைகளும், பகவானை அவர்கள் அனுபவிக்கும் பிரகாரங்களும் பகவத் பாகவத விஷயங்களில் அவர்களுக்குள்ள ஈடுபாடுகளும் பகவத்பாகவத தாஸ்யபாவ முதலான வைஷ்ணவதர்ம தத்வங்களும் மற்றும் பல நூன்முடிவான பொருள்களும் அறியக்கிடக்கின்றன.

இடையிடையே சந்தர்ப்பங்களுக்கேற்ற வருணைகளும் கற்பனைகளும் படிப்பவர்க்கு மதிழ்ச்சியளிக்கத் தக்கன.

ஆழ்வார்களுடையப்பாவங்களையும் திவ்வியப்பிரபந்தங்களின் பிரபாவங்களையும் அறிந்துகொள்ளாத தமிழர்களும் அவற்றை அறிந்துகொள்ளுவதற்கு இது சாதனமாயுள்ளது.

கற்றேர் கல்லார் எல்லாரும் விரும்பிப் படிக்கத் தக்க புத்தகங்கள் எழுதுதற்கு இதுவும் ஒரு மாதிரியாய் அமையலாம்.

இதன் விலை ரூபா 2. வேண்டுவோர் சென்னை ஆனந்தவிகடன் காரியாலயத்திற் பெறலாம்.

---

ஹாஸ மகாகவி இயற்றிய  
அபிஷேக நாடகம்.

---

ஏடு-ஐம் தோதுதியின் சுசு-ஐம் பக்கத் தோடர்ச்சி,

**ஆருவது அங்கம்.**

(பிறகு மூன்று வித்தியாதரர்கள் அரங்கிற புகுதல்.)

எல்லோரும்:—நாங்கள் இருக்கிறோம். ஓ! நாங்களிருக்கிறோம்.

**முதலவன்:**—

ஹாகாவங்ஸவிபாமொஜுலத்தீபுகெதாஃ

இக்ஸ்வாகுவம்மிசத்துக்கே ஒளிர்கிற கொடிபோன்றவரும்,

**இரண்டாமவன்:**—

ராசிவாஸு ராவணவஸாய கூதொழுபிவாஸு!

இராவணைன வதைக்கமுயலுகிறவருமாகிய இராமபிரானுடைய,

**மூன்றாமவன்:**—

வங்மூர்திசா-நகாத-உஹுமுவா-விதாஃ

போரைக் காணவிரும்பிய மனத்தையுடையவர்களாக,

**எல்லோரும்:**—

பூஷா வயங் ஹிவத கஃ ஶிராக் புத-ஞ-டி॥

இமயமலையின் சிகரத்திலிருந்து மிகவினரந்து இங்கு வந்திருக்கிறோம்.

**முதலவன்:**—சித்திரரத! இந்தத் தேவர்கள் தேவருவிகள் வித்தர்கள் வித்தியாதரர்கள் முதலானவர்கள் ஆகாயம் முழுவதையும் மறைத்துவிட்டார்கள். ஆதலால் நாம் இவர்கள் குழுவைவிட்டு விலகித் தனியே இஷ்டப்படி ஓரிடத்தில் இருந்துகொண்டு இராமராவணயுதத்தைப் பார்ப்போம்.

இருவரும்:—நல்லது.

(அவ்வாறு செய்தல்)

முதலவன்:—ஓ! இந்தப் போர்க்களம் பயங்கரமாயும், ஆனால் காணத்தகுந்ததாயும் இருக்கிறது! இங்கேயோவனில்,

ாஜநியாரஶர்வாந்ரக்ஷை

கவிவாவீ வியாதா வாாவி நகூர்!

உடியிரிவ விலாதி யாஜஹ-டுஸ்

நவாவா ஹஞ் ஶராாஶாவு ஜவஹா ||

அரக்கர்களுடைய சர்ரங்களாகிய தண்ணீர் சிதறியதாகியும், வானரவீரர்களாகிய அலைகளுடன் கூடியதாகியும், சிறந்தவாள்களாகிய முதலைகளையுடையதாகியும், இராமசந்திரனுடைய பாணங்களின் (நீரின்) ஒளிப்பெருக்கோடு அதிகவேகமுழுமடையதாகியும் போர்க்களம் கடல்போல் விளங்குகிறதே.

இரண்டாமவன்:—இது இவ்வாறே.

வாடை வாடவெசொழிதாந்தா வொ

ஈட்டிது ஹா கொஹ-தா:

கு-ா கெதிவ-ா நாய-டு வெபோ திவெ வெ

ா-ா தூ-ா ஹக்கெண-வெ-தா:

குண்டு-ா ஹவிவு-தத-ா-ா ஹநய-தெ-ந

டு-வெ-தூ-ா ஹதீ-வெ-து-ா வெ:

வெசொரா வஜு-ா ஹதா ஹவா-ா வா-ா

ா கெஷா ஹணா: பாதி-தா: ||

மரங்களாலும் மலைகளாலும் நசக்கப்பட்ட தலைகளுள்ளன வாயும், முஷ்டிகளாலே மாய்க்கப்பட்டவையாயும், சினங்கொண்ட வர்களும் மிகுந்த வலிமையுள்ளவர்களுமான வானரத்தலைவர்களால் சூழப்பட்டனவாயும், கழுத்து நெறிக்கப்பட்டதால் தாறுமாறுகப்

## அபிஷேக நாடகம்.

ந.ஞ

பிதுங்கினவிழிகளும் கடித்த உதடுகளும் வாய்ந்த குருரமுகங்களுடையனவாயும், வச்சிராயுதத்தால் அடிப்பட்ட மலைகளைப்போன்றனவாயும் இந்த அரக்கர்கூட்டங்கள் வீழ்த்தப்படுகின்றனவே!

முன்றுமவன்:—நீவீர் இருவீரும் இவர்களையும் பார்க்க வேண்டும்.

நிஶிதவிலீடுவூரோடு கூராயவிலாரிதாக்ஷா  
விலீடுவிக்குதாங்கூரோ நீலஜீசிதுகலூரோ!

ஹரிஹணபதியெலூநூர் ஹங்காகாரோ வசிஞாக  
ராஹவி விக்குதவக்ஷா ராக்ஷஸாரோ வங்பெதனோ! து

கூர்மையுள்ளவையும், ஒளியுள்ளவையுமான கத்திகளைத் தரித்தவர்களும் வெளுத்த கடைப்பற்களையுடையவர்களும், நீலங்கிரமுடைய மேகங்கள் போன்றவர்களும், நானுபக்கங்களிலும் வானரப்படையைக் கொல்லவிரும்பியவர்களும், அவசரமாய்த் தலைகளைத் திருப்பிக்கொண்டவர்களுமாக அரக்கர்கள் வந்திருக்கிறார்களே!

முதலவன்:—ஓ!

வாணாரோ வாதுகே ராக்ஷியெலவாநாநாராவதா

அரக்கரால் வானரர்மீது பாணங்கள் வீழ்த்தப்படுகின்றன;

இரண்டாமவன்:—

பெஸநாரோ காவிப்புகேஞ் வாநாரெதெநாக்கிததா

வானரர்களால் அரக்கர்மேல் மலீகள் எறியப்படுகின்றன;

மூன்றுமவன்:—

ஓஏவிப்புகேஞ்செவஜாநாவாங்கூரெநா

முஷ்டிகளால் குத்துவதாலும் முழுங்கால்களால் தாக்குவதாலும்,

எல்லோரும்:—

நீசிப்பிதும் தொரை வாங்புசீதாரோ புவூதாரோ!

ஓ! அஞ்சத்தக்கதான நெருங்கியபோர் நிகழ்கிறதே.

முதலவன்:—நீங்களிருவீரும் இராவணையும் பாருங்கள்;

கந்காரி தழை ஶத்தி வைத்து மறைப்பதே

விடிமிக்குதலெட்டு வூந்தநம் வாஹபதை!

உடிப்பிலுமிலையு வடன்பூவினை ஶஶாங்கம்

முஹிவ ஹதணைசாம் ராசிதாமோகூ ராவத்தீ!

உடுக்கனத்துக்கு அரசனும், உதயபர்வதத்தின் நடுவில் முழுவருவத்துடன் விளங்குகிற சந்திரனைப்பார்த்துச் சினங் தெழுந்த இராகுவைப்போல், தங்கக் கைப்பிடியுள்ள வேலாயுதத் தைச் சுழற்றிக்கொண்டும் வெள்ளிய கடைப்பற்களை வெளியிற் காட்டிக்கொண்டும் இரத்ததை விரைந்து ஒட்டிக்கொண்டும் இராவணன் இராமனை நோக்கிச் சினந்து வருகிறான்.

இரண்டாமவன்:—நீங்களிருவீரும் இராமபிரானையும் காண் பிரகளாக.

வைவூந வாவிவாலையு களோண வீர

சிரெநுந வாய்கவாரம் வரிவ தட்டயதை!

ஹுதெலோ ஷுபிதம் ராயகதம் ரிபாதீக்திலாணம்

கெளங்வம் யா திரிவ ராய்யாபி காதித்தெயதை!

இடக்கையாற் சிறந்த வில்லைத் தாங்கிக்கொண்டும், மற்றைக் கையால் அம்பைச் சுழற்றிக்கொண்டும், பூமியில் நின்றுகொண்டு, கார்த்திகேயர் (முருகக்கடவுள்) கிரெளங்சும் என்ற பெருமலையைப் போரில் பார்த்ததுபோல் தேர்மீதிருக்கிற சத்துருவை பார்த்துக் கொண்டும் இராமபிரான் நிற்கிறாரே!

முன்றுமவன்:—ஹ! ஹ! ஹ!

ராவணைந விதிகையம் ஶதிஃ காமாக்கொவை!

ராதீண வையாதெநந அயியாவினா யந்தஷ்டதா॥

## அபிஷேக நாடகம்.

五〇

இராவணனுல் எறியப்பட்டதும், பிரளையகாலத்து இயமனைப் போன்றதுமான வேலாயுதமானது சிறந்த வில்லாளியான இராம பிரானால் புன்சிரிப்புடன் இரண்டாகத்தறிக்கப்பட்டதே!

இரண்டாமவன்:—ஓ! இராமபிரானுடைய ஒளியே!

வன்டூ ராவணஜ்ஜி-திதாக வொண்யாரா விநிஃஸ்யுதாஃ!

வினாக்கள் ராதீராஸாடு) வாரியாரா வீடு டென் பயர் ||

இராவணனுகிய மேகத் திலிருந்து வெளிப்பட்ட சரவரிகைகள், இராமபிரான்யமைந்து விடையின்மீது விழுந்த மழைத் துளிகள்போற் காணப்படுகின்றன.

## ജ്ഞാനിന്മാവണ്ടി:

கந்தகாவி தவாவு தீக்ஷிபாடு(?) ஸீவு.

ରାଜ୍ସଶିଳାମ୍ବି ପାଦବୀରାମ ଯୋଜନାକୁ ଅନୁଷ୍ଠାନିକ କରିବାକୁ ଆପଣଙ୍କ ପରିଚାରକ ହେଲାମୁ।

ராணு மத்தியிலிருந்து வெளியேற்றப்பட்டது.

உணவுக்கிளி விடுதலை தீர்க்கும் நோயாளி பேரவை முனிசிபாலிட்டிக் குழுமம் என்று அறியப்படுகிறது.

பொற்கட்டமைந்தவில்லை விரைந்து வளைத்துப் போர்முனையிற் கொடிய பகழிக்கூட்டங்களைத் தொடுக்கிறவனும், இரதத்தில் ஏறிக்கொண்டு எதிர்நோக்கிவருபவனுமான இராவணனை மதங் கொண்டயானையைக் கூரியபற்களையுடைய சிங்கம் எதிர்ப்பதுபோல் பந்திராமபிரான் பாதசாரியாகவே எதிர்த்துச்செல்லுகிறார்.

எல்லோரும்:-இந்த இடம் ஒளியால், விளக்கிக்கொண்டிருப்பது போலும்.

**முதலவன்:**—போரில் சாதனங்களின் ஒற்றுமையில்லையென்று ஐயற்ற தேவேந்திரன் ‘மாதவி’யால் நடத்தப்படுகிற இரத்தை அனுப்பியிருக்கிறார்கள்.

**இரண்டாமவன்:**— நெருங்கிவந்த மாதவியைக் கண்டு அவன் வசனத்தால் இராமபிரானும் இரத்தில் ஏறினார்.

முன்றுமொன்று—இவரோவெனில்,

ஸ்ராவாஜயத்ப-கோரணைவூபு

திதிவூதநாஸகரோ ரடிய விலாகி।

ராஜநிஶாவிநாஸகாரணீ வஸ்

ஆர்பாவலயப் பாரா வாரா கவதி-!

முற்காலத்திற் சடாதரான பரமசிவன் முப்புரங்களையும்  
அழிப்பதற்காக எவ்வாறு தெய்வத்தன்மையுள்ள தேரில் இவர்க்கு  
விளக்கினுரோ, அவ்வாறே, தேவேந்திரனுடைய வெற்றிப்  
பெருமைக்கு ஏதுவாயும் அசரர்களை நாசஞ்செய்வதாயும் உள்ள  
இரதத்தின்மீது இராமபிரான் அரக்கர்களுடைய அழிவுக்குக்  
காரணமாக இருந்துகொண்டு விளக்குகிறார்.

முதலவன்:—ஓ! பெரிய போர் நிகழ்கிறது.

ஸ்ராவாவரிலீ ததீவுவாண்。

நாவாரெதைசிதபொஃ வசீக்ஷி யாஜி!

விரதவிவியஸஹஸ்ராததிதீத

ஹரிவராக்ஷஸவெஸநிகாஃ விதாஹ॥

சரங்களால் சூழப்பட்டதும் கூர்மையுள்ள அம்புகள்  
உள்ளதுமாக, மானிடசிதோட்டருக்கும் அரக்கனுக்கும் இடையில்  
நிகழ்கிற போரைக் கண்டு, தாங்கள் இடைஷிடாமல் பலவகையான  
ஆயுதங்களைப் பொழிந்துகொண்டு நடத்தின போரை நிறுத்தி  
விட்டு, வானரப்படைகளும் அரக்கப்படைகளும் (அசைவற்று)  
நின்றுவிட்டன.

இரண்டாமவன்:—ஓ! ஆச்சரியம்!

வார்சிரோதெள வரிவத-கோதநள்

ராயே விதெள வாணாஞ்சாநு வதிதெளள்!

ஸ்ராயுநிஜாதெமுய-காரணீ தஹதெளள்

வா-முய-காவிவ செளள நஹவி ஸ்ரீதெளள॥

வெவ்வேறுவகையான நடைகளுடன் (அங்குமிங்கும்) சமூல் கிறவர்களாயும், இரதங்களிலிருந்து அம்புக்கூட்டங்களைப்பொழிகிற வர்களாயும் உள்ள இவர்கள், தங்களுடைய ஒளியால் உலகத்தை எரிப்பவராய் இரண்டுபரிதிகள் வானிற் சமூல்வதுபோல் விளங்குகிறார்கள்.

மூன்றுமவன்:—நீங்கள் இராவணையும் நோக்குவீர்களாக;

ஶரெஷீ-கிவெசெஹஹ-பாநு சிட-யிதா

யஜம் ஹாவி ஶீயே, வெமுநாஹிஹ.தூ!

சீஹா ரணவஷ்டி-ம் ஸூஜகாந் நாக்காந்

ஹஸங்தம் நூடெவம் ஹ௃ஶாந் ஹீஷபஞ்சி॥

மிக்க வேகமுடைய அம்புகளால் புரவிகளைக் கொன்றும், கொடியை விரைந்து முறித்தும், பெரிய சரமழையைப் பொழிந்தும், ஆரவாரித்தும் புன்சிரிப்புடையவரான மாணிட அரசரை மிகவும் அச்சுறுத்தும் இராவணையும் காண்பீர்களாக.

முதலவன்:—

ஹூநாக்ரா-இணவா-தீங்கூத-தந-ஃ:

கிஂநிக் ஹாபாவூ செவ

தீவு, வாணி-வெங்கு ரதநய-தெநா

இயாஹ்-ஹ-பிய-த்து-ஹி!

வுகம் தொ-தலி-நா ஹயங்நா-வ-தி

த-தா-ஹ-தொ ஹீய-வாநு

க-ா-ஹ் வ-ங-ஹி-தவாநு வா-ஹு-ரி-த-

பெவதா-ஹ-ம் வா-யி-வ-ஃ॥

பல இடங்களையும் ஆக்கிரமிப்பதால் குறுகிய மேனியுடன் சுற்று இளைப்பாறியும், உக்கிரமான சரத்தைப் பார்த்துச் சிவந்த கண்களுடன் நண்பகற் பரித்தோல் ஒளிர்பவரும் மாதவியால் சுற்றுத் தேற்றப்பட்டவரும் பூமிக்கரசரும் வீரருமான இராம பிரான் மிகுந்தகோபத்துடன், வீண்போகாததான் பிரும்மாஸ்திரத்தைத் தொடுத்துவிட்டார்,

## இரண்டாமவன்:—

రావువాసాహజ్జవలవిష్టిక్కంత

ଜୁନ୍ଦିଲାକାରଯାକୁ ତୀଷ୍ଟିଯାରା ପ୍ରାଣ

ராஜநிதியாவுட் நிலைத்து) ஸங்கே

வாநாசவிடமுத்தி ஈராக்கிலை ஸ்ரீயூடு ॥

இருங்காயகரின் கையால் வேகமாக எறியப்பட்டதும், நெருப்பும் சூரியனும் ஒன்றுசேர்ந்ததுபோல் கூர்த்தமுனையுள்ளதும் ஆன பிரும்மாத்திரமானது அரக்கார்கோணிப் போரில் மாய்த்து, மறுபடியும் இராமபிரானிடமே விரைந்து வந்துவிட்டதே!

எல்லோரும்:—நல்லது, இராவணன் வீழ்த்தப்பட்டான்.

**முதலவன்:**—

ராவண நிலைத் தம ஆய்வுடை வொட்டுவது வேறு நிலைபோதி தொ

வனதா நடுஞ்சி மங்கீரா தெய்வை விருது ஸவுதி நாடு ॥

இராவணன் வதைக்கப்பட்டதைப்பார்த்துப் பூமாஸிபொழியப் படுகிறது; இமையவர்களால் பேரிகைகள் முழுக்கப்படுகின்றன.

**இரண்டாமவன்:**—தேவகாரியம் நிறைவேறியது.

முதலவன்:—வரலாம், ஆதலால் நாம் எல்லோரும் எல்லோர்க்கும் நல்லோரான இராமபிரான் உபசரிப்போம்.

**இருவரும்:**—நல்லது; சிறந்த போசனை.

(எல்லோரும் வெளியேற்றதல்.)

**இராமன்:**—(அரங்கமேறி)

கூதாவாவி விசீடனம் ஈடுபாய்த்து இரண்டாவது மாதம் வரை விடுதலை கொடுக்க விரும்புகிறோம்.

தீ தாரெவைகிறமுல்லாதவரிதங் தொகூரையாம் பட தின்ராண்டவும்

அங்காசிலைப்பொறி வெங்கும் வைகிடக் கூடிய தாங் வெளிர்ச்சாவித்தான்போல்

இராவணைப் போரில் என்னுடைய பாண்ங்களின் வேகத் தால் வதைத்தும், நற்புத்தியுள்ள விழீஷணை இலங்கைக்கு அரசனுக்சிசய்தும், பெரிய வீரசரிதங்களையுடைதான் பிரதிஜ் ஞஞ் என்ற கடலீக் கைகளாற் கடந்தும், வீதைக்கு ஆறுதல் சொல்லுவதற்காகப் பந்துக்கருடன் நான் இப்போது இலங்கையுட் செல்லுகிறேன்.

இலக்குமணன்:—(அரக்கிற்புகுஞ்சு) ஆரியர் வெற்றிபெறுக. ஆரிய! ஆரியை உம்மிடம் வருகிறோர்.

இராமன்:—குழந்தாய்! இலக்குமண!

சுவாயாஹுமி வெவெஷஹூர் உவி தாயா ரிவாக்ஷயே!

உஸ-தாக் ஸாங்புதம் பெயப-ம் சிந்தாசீ-வாரயிஷுதி॥

அபாயத்தால் பகைவன்வீட்டில் அடைபட்டிருந்தவளான், வைதே ஹியைக் கானும்விஷயத்தில், என்னுடைய ஊக்கத்தைச் சினம் தடுக்கிறதே.

இலக்குமணன்:—ஆரியரின் ஆஜைப்படி. (வெளியேறுதல்)

விபீஷணன்:—தேவரீர் வெல்க.

வணதா ஹி ராஜங்ஷவ யசிட-வெந்தி

தாகாஹ-வீயெ-ண் விய-சுதா-வோ  
வவு

ங்குதி: வாரா செஷத்துக்காமுவு-தெவ

தவ புவாதாக் ஸஶ-வபவுிதா வா॥

ஓ! அரசே! உம்முடைய அறக்கிழத்தி, உம்முடைய தோள் வலிமையால் துன்பத்தைவிட்டவராய், முற்காலத்தில் அசரர் களின்குலத்திலிருந்து வழுவிவந்தவரான் இலக்குமிதேவியைப் போல், வந்து இதோ உம்மை அடைந்திருக்கிறோள்.

இராமன்:—அரக்கனால் தொடப்பட்டதால் மாசடைந்தவளா யும், இக்குவாகுகுலத்துக்குக் களங்கம்வினைவித்தவளாயுமுள்ள

அவள் அங்கேயே இருக்கட்டும்; இலங்கையர்சீ! தந்தையான தசரதமஹாராஜரை உத்தேசித்தால் அவள் என்னைக் காணத் தகுந்தவள்ளல்ல. மேலும்,

இஜ்ஜிராந இகாபெ-ஷி-ப பாரா-ஷி-ஂ விஷயெ-ஷி-வெ-வெ!

நிவாரயதி யொ ராஜநு வை திது-ஂ ரிபாரநுயா॥

ஓ! அரசே! அகாரியத்திலும் விஷயங்களிலும் மூழ்குகிற புருஷை எவன் தடுக்கிறானே அவனே நண்பன்; அப்படியில்லா விடில் அவன் பகைவனே.

விபீஷணன்:—தேவரீர் கருணைசெய்யவே ஞும்.

இராமன்:—இதற்குப் பிறகும் என்னைத் தொந்தரவுசெய்வது உனக்குத் தகுதியன்று.

இலக்குமணன்:—ஆரியர் வெல்க; ஆரியரின் எண்ணத்தை அறிந்தபிறகு ஆரியை அக்கினியில் மூழ்குவதற்குத் தேவரீருடைய அநுமதியை எதிர்பார்க்கிறோர்.

இராமன்:—அந்தப் பதிவிரதை விரும்பியவாறு செய்வாயாக.

இலக்குமணன்:—ஆரியரின் ஆணைப்படி. (சற்று நடஞ்சு) ஹா! கஷ்டம்!

விஜ்ஞாப செலவுராஃ சௌவங்வு ஸா-தாவாய-கூவு ஸாவநா  
ய-கூவு ஹா-கூவா-நு-ஸா வா-வி-கூ-கா-வாய-தெ சி॥

தேவியின் தூய்மையைத் தெரிந்தும், ஆரியரின் ஆணையைக் கேட்டும், என் புத்தியானது அறத்துக்கும் அன்புக்கும் நடுவே இருந்து ஊசலாடுவதுபோலும். யார் அங்கே?

அநுமன்:—(அரங்கிற்புகுஞ்சு) குமார் வென்றிபெறுக.

இலக்குமணன்:—அநுமானே! ஆரியர் இவ்வாறு கட்டளை யிடுகிறோர். உமக்கு வலிமையிருக்குமானால்,

அநுமன்:—இவ்விஷயத்தில் குமாரருக்கு என்ன யோசனை?

## அபிஷேக நாடகம்.

கந்

இலக்குமணன்:—என் யோசனை வீணே; நாமோ ஆரியரின் விருப்பப்படி நடக்கவேண்டியவர்கள். நாம் செல்வோம்.

அங்மன்:—சுமாரரின் ஆஜைப்படி. (வெளிச்செலல்)

இலக்குமணன்:—(அரங்கிற்புகுஞ்து) ஆரியர் கிருபைபுரியவேண்டும். ஆரிய! விந்தை! விந்தை! ஆரியைவெனில்,

விகவிதசாதவத்துாகிகளா

ஜூறநாயிஹாஸா விசிட்டகஜீவி தாஸா!

ஸ்ரீதீஹ தவ நிஷ்டமுங் வ கூதா

பூவிஶாதி வழிவநங் பயிரெவ ஹங்வீ॥

மலர்ந்த தாமரைமலர்மாலைபோன்றவரும், உயிர்வாழுவேண்டுமென்ற ஆசையை ஒழித்தவரும் ஆன தேவியர் உம்முடைய சிரமத்தை வீணைகச் செய்து தாமரையோடையில் பேடையன்னம் புகுவதுபோல் இக்கே தீயில் விரைந்து குதித்துவிட்டார்.

இராமன்:—ஆச்சரியம்! இலக்குமண! தடுப்பாயாக, தடுப்பாயாக.

இலக்குமணன்:—ஆரியரின் கட்டளைப்படி.

அங்மன்:—(அரங்கிற்புகுஞ்து) தேவரீர் வெல்க.

வனஷா கநகலோடுவ ஜூறநாக வபிட்டதபூஹா!

வாவநா பாவகம் பூவு நிலிட்கார சிட்டாமதா॥

எல்லோரையும் தூயராக்கவல்ல தேவி, நெருப்பிலிறங்கியபின் ஒரு வேறுபாடும் அடையாதவராய் உலையிற் காய்ச்சிய பொன்மாலை போல ஒளிமிக்கவராகத் தோன்றுகிறே!

இராமன்:—(புஞ்சிரிப்புடன்) என்ன? என்ன?

இலக்குமணன்:—ஓ! விந்தையே!

சுக்கிரீவன்:—(அரங்கிற்புகுஞ்து) தேவரீர் வெற்றிபெறவேண்டும்.

கொந்தாவலெலுஷி ஜீவத்தீர்தாப ஜநகா<sub>தி</sub>ஜா<sub>ஈ</sub> ।

பூண்டியா-அவர்ப் ஸங்ல-அதொ ஜினதெ தா ஹவுவாஹ நாக்கி ॥

ஒனிர்கிற அக்கினியிலிருந்து உயிர்த்திருக்கிறவரான ஜனக நந்தினியைத் தாங்கிக்கொண்டு எல்லோராலும் வணங்கத்தகுந்த உருவத்துடன் எவரோ எழுகிறாரே !

இராமன் :—ஓ ! இவர் அக்கினிபகவான். இவரிடம் நாம் செல் வோம்.

(எல்லோரும் அவர்பக்கம் செல்லுதல்)

(வீதாதேவியைத் தாங்கிக்கொண்டு அக்கினிபகவான் அரங்கிற்புகுதல்.)

அக்கினி :—இவர் பகவான் நாராயணனே ! (நெருங்கி) தேவீர் வெற்றிபெறுக.

இராமன் :—பகவானே ! வணக்கம்.

அக்கினி :—தேவேசர் என்னை வணங்குவது உசிதமன்று.

ஐரை மூண்டீஷி ராஜேந்தி ! ஸவ-டெலாகந்திஷைதா<sub>ஈ</sub> ।

கபாபாசிக்கதா<sub>ஈ</sub> ஶாம்ஜா<sub>ஈ</sub> ஜா நக்கிஂ வாரா-பெஷா<sub>தி</sub> ॥

புருஷோத்தமரே ! அரசர்க்கரசே ! எல்லர உலகத்தாலும் வணங்கத்தகுந்தவராயும், பாவமற்றவராயும் குறைவில்லாதவ ராயும் தூய்மையுள்ளவராயும் இருக்கிற இந்த ஜாநகீதேவியைப் பெற்றுக்கொள்ளிராக. மேலும்,

ஐரை ஹஹவதீரி டுக்கீ<sub>தி</sub> ஜா நீஹி ஜநகா<sub>தி</sub>ஜா<sub>ஈ</sub> ।

ஸா ஹவஞ்சீந்தா-பூதா தீர்தா தா நா-ஷீ<sub>தி</sub> தந்தா-ஹி தா ॥

இந்த ஜாகநங்தினியை இலக்குமிதேவியென்று தெரிந்துகொள்ளும்; இவர் மானிடவுருவங்கொண்டு இப்பேராது உம்மை அடைந்திருக்கிறார்.

இராமன் :—அருள்புரியப்பெற்றேன்.

## அபிஷேகநாடகம்.

ஈரு

ஜாநதாவிவ வெவெஷ்டுஹாஃ ஶ-ாவி தா ய-ா-ஷிகெதந !

புதுயாய்-ஂ ஹி லொகா நா செவெசெவ சியா கூ-தழி !

புகைக்கொடியையுடைய அக்கினிபகவானே ! வைதே ஹியின் தூய்மையைத் தெரிந்துகொண்டும், உலகம் நம்பும்பொருட்டே என்னுல் இவ்வாறு செய்யப்பட்டது.

(திரைக்குள் கந்தருவர் பாடுதல்)

(முன்றுலகுக்கும் காரணராண பகவான் நாராயண னுக்கு வணக்கம்)

பூஹா தெ ஹ௃ஷிய ஜஹக்துயவதெத !

ரா-ஞா-ஹ கொவஷவ

நெதெது ஹந்துவிவாகரெள வா-ஏவதெத !

ஜி-ஹாவ தெ னா-ஏதி !

வை ஹெந்து ஹீ-ஏ-நி-ண் தி-ஹவநஂ

வா-ஏ-ஷி-ஂ தெயெவ பு-ஹா

வீ-தெய-ய ஜஹவங்ஹவா-ஹயர-தா

வி-ஷ-ா-ஹ-வோநு ஹை-ஹா-தா-ழி !

ஓ ! முன்றுலகத்துக்கும் நாயகனே ! தேவேசனே ! பிரபுவே ! உம்முடைய இருதயம் பிரமதேவன்; சினம் உருத்திரன்; கண்கள் சங்திரசூரியர்கள்; நா ஸரஸ்வதி தேவி; பிரமன் இந்திரன் முதலிய தேவகணங்களுடன் முன்றுலகமும் உம்மாலேயே படைக்கப் பெற்றன; இந்தச் சிதாதேவி தாமரைக்கோவிலில் விளங்குகிற இலக்குமியே; நீரோ திருமால்; இவ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

(மறுபடியும் திரைக்குள் மற்றவர் பாடுதல்)

ஓ-தெய-ய ஹி ஜிலை வா-ஹவவ-பா-ஷா

ஹ-ா-ஷி-ஹ தெயெவோ-ஹா-தா

விக்ரா-ண- ஹ-ா-வந-து-ய-ய வா-ஏ-வதெத !

வா-ஷ-து-யெண தயா !

செல்லாம் ஈடுவசியவழிதெரு வவதா

தெவுங்கா பயா ஸாங்குதம்

ஹதா ராவணனோஹவெ ந ஹி தயா

தெவாஃ வசியாஸாவிதாஃ॥

நீரில் மூழ்கியதான் இந்தப் பூமியானது வராகவருவங் கொண்ட உம்மாலேயே வெளிக்கொணரப்பெற்றது; ஒ! தேவர் தலைவனே! உம்மால் மூன்றுலகமும் மூன்று அடிகளால் அளக்கப் பட்டன; விரும்பியவாறு மானிடவருவம் எடுத்துக்கொண்ட உம்மாலும் தேவியாலும் இப்போது இராவணனைப் போரில் வதைத்து (மேலேகூறின இரண்டு செயல்களைக்காட்டிலும்) அதிக மாகத் தேவர்கள் தேற்றப்பெற்றார்கள்.

அக்கினி:—மங்களமான முகமுடையவரே! தேவர்களும், தேவ இருடிகளும், வித்தர்களும், வித்தியாதரர்களும், கந்தருவர்களும், நீரரமகளிரும் யாவரும் அவரவர்களின் பெருமையால் உம்மை வளரச்செய்கிறார்கள்.

இராமன்:—அருள்புரியப்பெற்றேன்.

அக்கினி:—நல்லதெற்றியையுடையவரே! முடிசூட்டுவதற்காகத் தேவீர் இங்கே எழுந்தருளவேண்டும்.

இராமன்:—தேவீர் ஆஜைப்படி.

(இருவரும் வெளியே செல்லல்)

(திரைக்குள்)

தேவர் வெற்றிபெறுக; தலைவர் வெல்லுக; மகாராஜர் வென்றி பெறுக; இராவணனை வதைத்தவர் வெல்லுக; நீண்ட ஆய ஞாடையவர் வெற்றிபெறுக.

விபீஷணன்:—

தீஷ்டா பூதிஜகுரண-வெளிஹவைதூ  
வெங்குவாவு தெவீங்வ விய-அதவாவுடு,  
தெவைவெலைதெஸு கூதாவிஷேகர  
விலாதி ஸாலே நலவீவ வத்ரு:॥

வஞ்சினக்கடலைக் கடந்தும், பாவமற்றவரான தேவியை  
அடைந்தும், தேவர்கள் எல்லோராலும் அபிஷேகம் செய்யப்  
பெற்றவராய், நிர்மலமான ஆகாயத்தில் சந்திரன் விளங்குவதுபோல்  
இப்பொழுது இராமசுந்திரன் விளங்குகிறார்.

(பிறகு முடிசூட்டப்பெற்ற இராமன் வீதாதேவியுடன் அரங்கிற புகுதல்)

இராமன்:—குழந்தாய்! இலக்குமண!

யெநாஹம் கூத தலீங்மறவுத்திலொரா ஹட்டாவநாலோவிதொ  
வூங்வாயா: வீயதிலூதா நூவதிநா வினாவிஷேகம் கூதஃ:।  
வுதும் தெங்வத்திம் மதெதந மார்மணா பூதுக்குதஃ வங்குதம்  
தெதெநவாட்டுவாநா:புஹ்வதிநவாவாவிஷேகம் கூதஃ:॥

மங்கலச்சரடு கட்டப்பெற்றும், சிம்மாசனத்தில் ஏற்றிவைக்கப்பெற்றும், சிற்றன்னைக்குப் பிரியம்செய்ய விரும்பியவரான எந்த அரசரால் பட்டாவிஷேகம் நிறுத்தப்பட்டதோ, தெய்வகதியையடைந்தவரான அந்தத் தந்தையாராலேயே மனமகிழ்ந்து இன்று நான் அபிஷேகம் செய்விக்கப்பெற்றேன். .

அக்கிநி:—மங்களவதனரோ! மகேந்திரனுடைய ஆணையால் பரதசத்துருக்கினர் முதலியவர்கள் தேவரீரிடம் வந்திருக்கிறார்கள்.

இராமன்:—பகவானே! களிப்படைந்தேன்.

அக்கிநி:—அமுதத்தைப் பருகியவர்களான மகேந்திரன் முதலிய தேவர்கள் உமக்கு ஆசிக்குறிக்கிறார்கள்.

சா

## செந்தமிழ்

இராமன்:— அருள்புரியப்பெற்றேன்.

அக்கினி.— மங்களாவதன்ரே! உமக்கு என்ன செய்யவேண்டும்? எது விருப்பம்?

இராமன்:— பகவான் அருள்புரியப்பெற்றேன். இதற்குமேல் எதை விரும்புவேன்?

(பரதவாக்கியம்)

ஹவஞ்சிரஜவோ ஹாவஃ பாஹ்ஸும் பூஸாதீதா!

ஐதோவிபி இவீங் கூதூம் ராஜவிளைஃ பூஸாதூநஃ॥

பசுக்கள் தூப்பமடிடையனவாகுக; பகைவர்கூட்டங்கள் சாந்தியை அடைக; இந்தப்பூமி முழுவதையும் நம் இராஜஸிம்மர் ஆட்சிபுரிக.

(எல்லோரும் வெளியேறல்.)

ஆறுவது அங்கம் முற்றிற்று.

**அபிஷேகநாடகம் முற்றுப்பெற்றது.**

V. S. ராமவீராமி சாவ்ஸ்தரி, B.A., B.L.

மதுரை.

மாதிரைத்தமிழ்ச்சுவகத்து

1937-ஆம்பெரி மேமாத வரவு செலவு கணக்கு.

கொலை	வரவு			விவரம்	கொலை		
	1937 மே	1936 மே	1936 மே				
I GENERAL SECTION :							
(1) மாதச்சநாவளையில் அடியநிற கண்டபடி வரவு:—							
a. தேவேகோட்டை—	மதகா-ஈ- ராம, அரு. அரு.ராம, அ.ரு.கு. சலம் செட்டியாரவாகனிடம் இருங்கு ஒருவருவத், தூக்கு அ. 100	(1) சுங்கம் மாரை னை ஜி டெ ல்டாஸ் சிப்பாந்திகட்டுக்கீ சம்பளம் கெல்லாக்ஜியது ... 125	8 ...	(1) சுங்கம் மாரை னை ஜி டெ ல்டாஸ் சிப்பாந்திகட்டுக்கீ சம்பளம் கெல்லாக்ஜியது ... 125	8 ...		
b. புதுக்கோட்டை ஸ் டேட் டி விருங்கு 1937-ஆம்பெரி மே மாதச்சநாவளவு ரூ 50	(2) Stationery, contingencies வாகையிற் கொலை ... 2 15 3	(2) Stationery, contingencies வாகையிற் கொலை ... 2 15 3	(3) தபால், தங்கி வகையிற்கொலை ... 2 15 3				

C. மதுகார மகா-ஈ-ட்ரி E. M.  
லோபாலகிளுத்தனக் கேடா ன  
ரவர்களிடமிருந்து இரண்டு  
மரத்துக்கட்டு வரவு ரூ 20

சீக ரூ 170 .....

(2) சுங்கமார்க் அவசர செலவுக்  
காக பிரீமான். T. C. பூர்ண  
வாலைஸியக்கார். B.A., B.L  
M.L.C. அவர்களிடமிருந்து  
Temporary Loan வாவு .

(3) சுங்ககாலியிடத்துக்கு மாத  
வாட்டுஞ் வரவு ... 30 .....

(4) Miscellaneous வாவு

மொத்தம் ரூ 301 12 .....

மொத்தம் ரூ

8 .....

மொத்தம் ரூ

100 .....

மொத்தம் ரூ

12 .....

மொத்தம் ரூ

334 12 .....

மொத்தம் ரூ

12 .....

மொத்தம் ரூ

### II EDITORIAL SECTION :

(1) ரெடி ஆரீஸ் சிப்பத்திகட்குச்  
ஏம்பளம் இல்லாக்கியதி .....

மொத்தம் ரூ

138 15 .....

மொத்தம் ரூ

85 .....

மொத்தம் ரூ

31 9 9 .....

மொத்தம் ரூ

31 9 9 .....

மொத்தம் ரூ

8 .....

(2) சுங்கப்படியிடப்பட்டத்தக்கள்  
அச்சிடியெம்பந்தமாக  
ரெளி களிடமிருந்து விவரிக்கப்படுகிறதி .....

மொத்தம் ரூ

85 .....

மொத்தம் ரூ

85 .....

மொத்தம் ரூ

74 8 .....

மொத்தம் ரூ

74 8 .....

மொத்தம் ரூ

8 .....

(3) ரெடி சும்பந்தமாக ஆச்சக்குலி  
ஏப்பள்ளிவகையிற் செலவு .....

மொத்தம் ரூ

199 1 .....

மொத்தம் ரூ

71 .....

மொத்தம் ரூ

199 1 .....

மொத்தம் ரூ

199 1 .....

மொத்தம் ரூ

199 1 .....

(4) சுங்கமார்க் சில்லாற்றுக்கேலை  
ஷன் அம்பந்தமாக ஆச்சக்குலி  
ஏப்பள்ளிவகையிற் செலவு.

மொத்தம் ரூ

8 .....

III Press Section :

- (1) சுங்கவேலைகள் சம்பந்தமாக  
அரசுக்குவில் வகையில் வரவு.
- (2) மூத்தேஜாகள் சம்பந்தமாக  
கட்டுப்பு அல்லது ஒன்றையில்  
உரிமை

79.....

4.....

ஓமாத்தம் ரூ ...

63.....

III Press Section :

- (1) அக்காட்டிலிப்பாக் தினாள்துதீ  
சம்பளம் செல்லாத்திடையது ...
- (2) மேல் கூடிள் Stationery  
Contingencies வகையிற் கொண.

5.....

ஓமாத்தம் ரூ ...

69 13 10

64 13 10

44 13

Audited and found correct,

V. S. RAMASWAMI, Auditor, 3-6-'37.

LAKSHMINARAYANAN,

MANAGER, 2-6-'37.

மதுரைத்துறிச்சாங்கத் துணி

**1937-ஆம்மேற்று ஜூன்மாத வரவு இசுலவு கணக்கு.**

விவரம்.	வரவு		விவரம்	கெலவு	
	1937 ஜூன்	1936 ஜூன்		1937 ஜூன்	1936 ஜூன்
I GENERAL SECTION: -					
(1) மாநகர்களுக்கு கூடிய அடியிறங்களுடைய வடிவு: -			(1) அங்கம் மாண்புமேன்டா ட்ரீஸ் பிப்பாந்திக்குநக்குச் சம்பளம் கெலவுக்கிடது	98.....	
b. புதுக்கோட்டை ஸ்டேட்டினிலிருந்து 1937-ஆம் மே ஜூன் மாதச்சந்தா ரூ 50			(2) அங்கக்கலாகாலை உபாத்தியாயாக்குநக்குச் சம்பளம் கெலவாக்கிடது	280.....	
b. மாநா-ந-ா-பி E. M. தோபாலகிருஷ்ணசௌபா மாணவர் ராவர்களிடமிருந்து 1937 மே மே ஏப்ரல் மூத்து ஜூன் மாதம் குடியிருப்போ வழியைக்காகச் செல்லக்கிடது.			(3) அங்கக்கலாகாலை மாணவர் கலைக்குப் போ வழியைக்காகச் செல்லக்கிடது.	91 7 2	
			(4) Stationery contingencies வகையிற் கேவு செலவு	3 9 6	

C. மகாராஜா - தீர்மீதி திரு. எம்பாராய்  
ஸ்ரீ காராவர்ஸன்ட் மினிஸ்திரி  
1936-ஆம் (நூற்று) நவம்பர் மத்தும்  
பார்மாதங்கட்டுத் திரும்புவரவு  
ரூ. 20

(2) சங்கமார்ட்சு அலுசர்சுசெலவை  
காக் பிரீமராந். T. C. பிரீனி  
லாராலைபங்காரர். B.A., B.L.,  
M.I.C., அவர்களிடமிருந்து

Temporary Loan வரவு ...  
(3) சங்கசாலையிடத்திற்கு மத்தும்  
கிராம காச் வரவு ...  
(4) Miscellaneous வரவு

மொத்தம் ரூ. ...  
300 ...  
1 ...  
331 ...  
100 ...

மொத்தம் ரூ. ...  
30 ...  
1 ...  
331 ...  
100 ...

மொத்தம் ரூ. ...  
30 ...  
1 ...  
331 ...  
100 ...

மொத்தம் ரூ. ...  
30 ...  
1 ...  
331 ...  
100 ...

மொத்தம் ரூ. ...  
30 ...  
1 ...  
331 ...  
100 ...

மொத்தம் ரூ. ...  
30 ...  
1 ...  
331 ...  
100 ...

5	சங்கச்கட்டுத்தில் Flush out Latrine கட்டுவதற்காக போன்றிசொலிட்டு Supervi- sion, etc., charges கட்டு யது.	812 ... 2 ... ... (6) தபால் தந்திலைகூயிற் செலவு (7) சங்கமார்ட்சு சில்லை நிறேலை கள் சம்பந்தமாக ஆச்சுக்கூலி வைப்புநின்கூலைகூயிற் செலவு.	487 4 8	263 11 9
II EDITORIAL SECTION:				
(1) கூடு ஆயிர் சிபங்கிட்டுக்கு சம்பளம் செலவாக்கியது ... (2) சங்கப்பிப்புத்தகவங்கள் அங்கிடும் சம்பந்தமாக ஸ்டேடிஷன் களிரி கண்டன்ஜன்விலி வகையிற் செலவு ... (3) சங்கப்பிப்புத்தகவங்கள் அங்கிடும் சம்பந்தமாக ஆச்சுக்கூலி வைப்புநின்கூலைகூயிற் செலவு (4) தபால் தந்திலைகூயிற் செலவு. ...				
III EDITORIAL SECTION:				
(1) செந்தமிழ்ப்பத்தினினக்கு நிர்நாவலைகூயிற் வரவு ... (2) சுகங்பதிப்புத்தகவங்கள் நிறைவேண்டியல் வரவு ...				
மொத்தம் ரூ. ... 140 1 9				

**III PRESS SECTION:**

(1) சங்கவேலைகள் சம்பந்தமாக  
நச்சுக்கட்டி வருகையில் வரவு  
கூட சென்று கூட வீடு வருகையில்  
வரவு ... 3

**III PRESS SECTION:**

(1) ஆத்சாட்டில் சிப்பந்திகட்டுத்  
அம்பாம் செலவுகளியது ...  
(2) கோடி ஆப்டிஸ் Stationery  
contingencies வகையிற் செலவு.

77	8	26	... 5215
		512	... 8113

ஓமாத்தம் ரூ. ...

80

8

6

குடும்பத்திற்கு வரவு கு ...	517 10 ...	320 12 9	குடும்பத்திற்கு வரவு கு ...	664 ...	7	472 9 7
குடும்பத்திற்கு வரவு கு ...	601 2	601 2	மாத மேஜவில் மீது இருப்ப கு ...	*578 3 9	449	510
குடும்பத்திற்கு வரவு கு ...	724 10 4	724 10 4	குடும்பத்திற்கு வரவு கு ...	1242 4	4	921 15 5
குடும்பத்திற்கு வரவு கு ...	1242 4	1242 4	குடும்பத்திற்கு வரவு கு ...			
			*By M. R. C. C. Bank Pass Book in current account Rs. 500- 0- 0 Amounts under suspense account as per vouchers from staff 75- 0- 0 Cash on hand Rs. 3- 3- 9			
						578- 3- 9

Audited and found correct,  
**V. S. RAMASWAMI, AUDITOR, 3-7-**